

F-6855

Sub. Code

7BCS1C1

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022

First Semester

Corporate Secretaryship

PRINCIPLES OF MANAGEMENT

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Management.
மேலாண்மை வரையறு.
2. What are the characteristics of management?
மேலாண்மையின் பண்புகள் யாவை?
3. What is bounded rationality?
வரம்புக்குட்பட்ட பகுத்தறிவு என்றால் என்ன?
4. What is strategy?
யுக்தி என்றால் என்ன?
5. Define organisation.
அமைப்பு வரையறு.
6. What is the distinction between authority and power?
அதிகாரம் மற்றும் திறன் உள்ள வேறுபாடுகள் யாவை?

7. What are the three techniques of direction?
வழிநெறிமுறையின் ஏதேனும் மூன்று நுட்பங்கள் யாவை?
8. What is managerial grid?
மேலாண்மை கட்டம் என்றால் என்ன?
9. What do you mean by standard?
தரம் பற்றி நீவிர் கூறும் பொருள் என்ன?
10. What is Zero-base budgeting?
ஜீரோ-பேஸ் பட்ஜெட் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Is management a science or an art?
மேலாண்மை என்பது ஓர் அறிவியலா அல்லது கலையா?
- Or
- (b) Distinguish between “Management” and “Administration”.
மேலாண்மை மற்றும் நிர்வாகம் வேறுபாடு.
12. (a) What are the limitations of planning?
திட்டமிடுதலின் குறைபாடுகள் யாவை?
- Or
- (b) Explain the process of MBE.
MBE யின் படிநிலைகளை விவரி.
13. (a) What are the advantages of organisation?
அமைப்பின் நன்மைகள் யாவை?
- Or
- (b) Discuss the nature of problems that arise from centralisation of authority.
அதிகாரத்தை மையப்படுத்தியதால் எழும் சிக்கல்களின் தன்மை பற்றி விவாதிக்கவும்.

14. (a) Explain the different types of direction.

வழிநெறிமுறைகளின் பல்வேறு வகைகளை விவரி.

Or

(b) What are the differences between autocratic and democratic leadership styles?

எதேச்சதிகார மற்றும் ஜனநாயக தலைமைத்துவ பாணிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன?

15. (a) Explain the various principles of co-ordination.

ஒருங்கிணைப்பின் பல்வேறு கொள்கைகளை விளக்குக.

Or

(b) Elaborately examine the process of control.

கட்டுப்பாட்டு செயல்முறையை விரிவாக ஆராய்க.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Enumerate the various levels of importance of Management.

நிர்வாகத்தின் முக்கியத்துவத்தின் பல்வேறு நிலைகளை கணக்கிடுக.

17. Briefly explain the requisites for making planning effective.

திட்டமிடல் திறம்பட செய்வதற்கான தேவைகளை சுருக்கமாக விளக்குக.

18. Discuss the nature, benefits and limitations of decentralisation.

பரவலாக்கத்தின் தன்மை, நன்மைகள் மற்றும் வரம்புகள் பற்றி விவாதிக்க.

19. Discuss the nature, scope and characteristics of direction.

வழிநெறிமுறைகளின் தன்மை, நோக்கம் மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கவும்.

20. "Co-ordination is the essence of management". Discuss.

"ஒருங்கிணைப்பு என்பது நிர்வாகத்தின் சாராம்சம்". கலந்துரையாடு.

F-6856

Sub. Code

7BCS1C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022

First Semester

Corporate Secretaryship

FINANCIAL ACCOUNTING – I

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Accounting.
கணக்கியல் - இலக்கணம் தருக.
2. What do you mean adjusting entries?
சரிக்கட்டும் பதிவு என்றால் என்ன?
3. What is a Profit and Loss account?
இலாப நட்ட கணக்கு என்றால் என்ன?
4. What do you mean by "Del Credere Commission"?
பிணைக் கழிவு என்றால் என்ன?
5. Write Short notes on Bank Reconciliation Statement.
வங்கி சரிக்கட்டும் பட்டியலின் - சிறு குறிப்பு வரைக.
6. What is a Trial balance?
இருப்பு ஆய்வு என்றால் என்ன?

7. What is consignment?
அனுப்பீடு என்றால் என்ன?
8. Write short notes on Promissory note.
உறுதிமொழி பத்திரம் – சிறு குறிப்பு வரைக.
9. What is Joint venture?
இணை வினை என்றால் என்ன?
10. What do you mean by donation?
நன்கொடை பற்றி நீவிர் அறிவது யாது?

Part B (5 × 5 = 25)

Answer **all** questions choosing either (a) or (b).

11. (a) Explain any five uses of Accounting.
ஏதேனும் ஐந்து கணக்கியல் பயன்பாடு பற்றி விவரி.

Or

- (b) Enter the following transactions in the Books of Sarathy.

April 1	Started business with investment of Rs. 50,000
5	Paid into Bank Rs. 40,000
10	Purchased Machinery by issuing cheque Rs. 10,000
15	Credit purchase Rs. 10,000
20	Sold goods to Karthik on credit Rs. 5,000
25	Cash Rs. 2,000 taken from the business for personal-use
30	Manager Mr. Sekar salary Rs. 7,000

பின்வரும் நடவடிக்கைகளை திரு. சாரதி என்பவரின் முதற்குறிப்பேட்டில் பதிவு செய்க. 2010

- ஏப்ரல் 1 வணிகம் தொடங்க முதலீடு செய்தது ரூ. 50,000
- 5 வங்கியில் செலுத்தியது ரூ. 40,000
- 10 காசோலை விடுவிக்கப்பட்டு இயந்திரம் வாங்கியது ரூ. 10,000
- 15 கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 10,000
- 20 கார்த்திக்கு கடன் விற்பனை ரூ. 5,000
- 25 சொந்த உபயோகத்திற்காக நிறுவனத்திலிருந்து ரொக்கம் எடுத்தது ரூ. 2,000
- 30 மேலாளர் சேகர் ஊதியம் ரூ. 7,000

12. (a) What are the reasons for the preparation of Bank Reconciliation Statement?

வங்கிச் சரிக்கட்டும் பட்டியல் தயாரிப்பதற்கான காரணங்கள் யாவை?

Or

- (b) Give journal entries to rectify the errors in the following transactions.

Machinery purchased for Rs. 10,000 has been entered in the purchase book

Wages paid Rs. 500 for installation for new machines are debited to wages account

Repairs to building Rs. 150 have been debited to building account

Purchases book was under cast by Rs. 200

Sales book was overcast by Rs. 100

Salary Rs. 1,000 paid to Ram debited to his account

கீழ்க்காணும் நடவடிக்கைகளில் பிழைகளைத் திருத்தி எழுதுக.

ரூ. 10,000க்கு இயந்திரம் வாங்கியது கொள்முதல் ஏட்டில் எழுதப்பட்டது.

புதிய இயந்திரத்தைப் பொருத்துவதற்காகச் செலுத்திய கூலி ரூ. 500 கூலிக் கணக்கில் பற்று வைக்கப்பட்டது.

கட்டிடம் பழுதுபார்த்த செலவு ரூ. 150 கட்டிடக் கணக்கில் பற்று வைக்கப்பட்டு கொள்முதல் ஏட்டில் ரூ. 200 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.

விற்பனை ஏட்டில் ரூ. 100 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.

ராம் என்பவருக்குச் செலுத்திய சம்பளம் ரூ. 1,000 அவருடைய கணக்கில் பற்று வைக்கப்பட்டது.

13. (a) Distinguish between Trade Bill and Accommodation Bill.

வியாபார மாற்றுச் சீட்டிற்கும் பண உதவி மாற்றுச்சீட்டிற்கும் உள்ள வேறுபாட்டினை விவரி.

Or

- (b) A draws a bill for Rs. 3,000 and B accepts the same for mutual accommodation of both of them to the extend of $\frac{2}{3}$ and $\frac{1}{3}$. A discounts the same for Rs. 2,820 and remits $\frac{1}{3}$ of the proceeds to B before the due date, B draws another bill for Rs. 4,200 on A in order to provide funds to meet the first bill. The second bill is discounted for Rs. 4,080. With the help of Which the first bill is met and Rs. 720 are remitted to A. Before the due date of the second bill, A becomes bankrupt and B receives a dividend of 50 paise in the rupee in full satisfaction. Pass journal entries in the books of A.

‘A’ என்பவர் ரூ. 3,000க்கான மாற்றுச் சீட்டு ஒன்றினை “B” என்பவர், எழுத அதனை 2/3 மற்றும் 1/3 என்ற அளவில் அவர்கள் இருவருடைய வசதிக்காகவும் ‘B’ என்பவர் ஏற்பு செய்கிறார். ‘A’ அதனை ரூ. 2,820-க்கு தள்ளுபடி செய்து பெற்றதில் 1/3 பங்கினை ‘B’ விற்கு அனுப்பி வைக்கிறார். தவணை நாளுக்கு முன்னார், முதல் மாற்றுச் சீட்டிற்குப் பணம் செலுத்துவதற்கு நிதி ஏற்படுத்துவதற்காக ‘B’ ரூ. 4,200-க்கான மற்றொரு மாற்றுச் சீட்டினை ‘A’ வின் மீது எழுதுகிறார். இரண்டாவது மாற்றுச் சீட்டு ரூ. 4,080-க்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அதன் உதவியாளரால் முதல், மாற்றுச் சீட்டிற்குப் பணம் செலுத்தப்பட்டு ரூ. 720. ‘A’ விற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இரண்டாவது மாற்றுச்சீட்டின் தவணை நாளுக்கு முன்னர் ‘A’ திவாலாகிவிட்டார். பெற வேண்டிய முழுத் தொகைக்கும், ரூபாய்க்கு 50 காசுகள் என்ற விகிதத்தில் ‘B’ பெற்று கொள்கிறார். ‘A’ வினுடைய ஏடுகளில் தேவையான முதற்குறிப்பேட்டு பதிவுகளைச் செய்யவும்.

14. (a) Sekar consigned to Sayee 48 cases costing Rs. 500 per case. He incurred the following expenses ; Freight Rs. 850; Insurance Rs. 1,350.

Sayee the consignee forwarded the account sales showing the expenses such as clearing charges Rs. 175; Cartage Rs. 121; Storage Rs. 200; The sale price of 32 cases Rs. 21,000.

Sayee is entitled to a commission of 7% of sales. The market price of the cases prevailing at Sayee’s places Rs. 540 on the accounting date. Show the valuation of the unsold stock.

அடக்கவிலையான ரூ. 500 வீதம் சேகர் என்பவர் சாயி என்பவருக்கு 48 பெட்டிகளை அனுப்பீடு செய்தார். சேகர் செய்த செலவுகளான. சத்தம் ரூ. 850: காப்பீடு ரூ. 1,350.

அனுப்பீடு பெறுநரான சாயி அனுப்பிய விற்பனைக் கணக்கு அறிக்கையிலிருந்து செலவுகளாவன : அகற்றுக் கட்டணம் ரூ. 175: வண்டிக் கட்டணம் ரூ. 121: பண்டகப் பாதுகாப்புச் செலவு ரூ. 200

அனுப்பீடு பெறுநர் சாயி, 32 பெட்டிகளை ரூ. 21,000க்கு விற்பார். அவருக்குரிய கழிவு விற்பனையில் 7% ஆகும். கணக்கிடும் நாளில் சாயி என்பவரது இடத்தில் நிலவும் சந்தை விலை பெட்டி ஒன்றுக்கு ரூ. 540 ஆக இருந்தது.

விற்காத சரக்கிருப்பை மதிப்பீடு செய்க.

Or

- (b) From the following find how much is to be shown in income and expenditure account for the year ending 31.12.07 for subscription.

	Rs.
Subscription received during the year as per receipts and payments account	28,680
Subscription outstanding on 1.1.07	2,400
Subscription outstanding on 31.12.07	3,000
Subscription received in advance on 1.1.07	1,800
Subscription received in advance on 31.12.07	1,080

சந்தா பற்றிய விவரங்களிலிருந்து 31.12.07ல் முடிவடையும் ஆண்டிற்கான வருவாய் செலவினக் கணக்கில் சந்தா தொகை எவ்வளவு காட்டப்படவேண்டும்.

	ரூ.
பெறுதல் செலுத்தல் கணக்கின்படி சந்தா பெற்றமை	28,680
1.1.07ல் வர வேண்டிய சந்தா	2,400
31.12.07ல் வர வேண்டிய சந்தா	3,000
1.1.07ல் முன் கூட்டி பெறப்பட்டுள்ள சந்தா	1,800
31.12.07ல் முன்கூட்டி பெறப்பட்டுள்ள சந்தா	1,080

15. (a) Karthik and Sarathy entered into a joint venture. Karthik contributing Rs. 90,000 and Sarathy Rs. 45,000. They agreed to share profits $\frac{5}{8}$ and $\frac{3}{8}$ respectively and opened a Joint Bank account. They purchases goods for cash Rs. 1,50,000 Sarathy Supplied goods Rs. 15,000. The entire goods were sold for Rs. 2,25,600 paying Rs. 8,000 towards the expenses of the venture. Karthick was entitled to a commission of 2% on sales. Damaged goods are taken by Karthik worth of Rs.810. Show the joint venture account assuming that the final settlement had taken place between the parties.

கார்த்திக் ரூ. 90,000மும், சாரதி ரூ. 45,000மும் பங்களித்து, இணைவினை ஒன்றை மேற்கொண்டனர். இலாபத்தை $\frac{5}{8}$, $\frac{3}{8}$ எனும் விகிதத்தில் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டு இணைவங்கி கணக்கு ஒன்று துவங்கினர். அவர்களது ரூ. 1,50,000 சரக்கை ரொக்கத்திற்கு வாங்கினார். சாரதி அளித்த சரக்கு ரூ. 15,000. அவர்கள் இணைவினை பொருட்டு செய்த செலவு ரூ. 8,000. அனைத்து சரக்குகளையும் அவர்கள் ரூ. 2,25,600க்கு விற்கனர். விற்பனை மீது கார்த்திக்குரிய கழிவு 2% சேதமடைந்த சரக்கை கார்த்திக் ரூ. 810க்கு எடுத்து கொண்டார். அவர்களிடையே கணக்குத் தீர்வு நடைபெற்றுவிட்டது எனக் கொண்டு இணைவினைக் கணக்கு தயாரிக்க.

Or

- (b) A fire occurred in the premises of a merchant on 1.07.2008 and a considerable part of the stock was destroyed. The value of stock saved from the fire was Rs. 45,000 (at cost). On 1.4.2008, the opening stock was Rs. 3,34,000. The purchases for the period from 1.4.2008 to the date of fire was Rs. 10,00,000 and sales for the same period was Rs. 15,65,000. The average gross profit ratio for the last five years was 36%. Find the amount of claim.

1.7.2008 அன்று ஒரு வியாபாரியின் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சரக்கின் பெரும் பகுதி அழிந்தே விட்டது. மீட்கப்பட்ட சரக்கின் மதிப்பு ரூ. 45,000. (அடக்கவிலையில்). 1.4.2008 அன்று ஆரம்ப சரக்கிருப்பு ரூ. 3,34,000. 1.4.2008 முதல் தீ விபத்து நடந்த தேதி வரையிலான கொள்முதல் மற்றும் விற்பனை முறையே ரூ. 10,00,000 மற்றும் ரூ. 15,65,000 ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான, சராசரி மொத்த இலாப விகிதம் 36 சதவீதம் ஆகும். காப்பீட்டு கோரல் தொகையினை கணக்கிடுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. From the following particulars for the year ending 31st December 2006, prepare Trading Profit and Loss a/c and a Balance Sheet as on that date:

Debit balances	Rs.	Credit balances	Rs.
Salaries	5,500	Creditors	9,500
Rent	1,300	Sales	32,000
Cash	1,000	Capital	30,000
Debtors	40,000	Loans	10,000
Trade expenses	600		
Purchases	25,000		
Advances	2,500		
Bank balance	5,600		
	<u>81,500</u>		<u>81,500</u>

Adjustments :

- The closing stock was Rs. 9,000
- Outstanding salary Rs. 500
- Rent prepaid Rs. 200
- Calculate 5% interest on capital

கீழ்காணும், விபரங்களிலிருந்து 31.12.2006-க்கான வியாபார இலாப நட்டக் க/கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பினை தயார் செய்க.

பற்று இருப்புகள்	ரூ. வரவு இருப்புகள்	ரூ
சம்பளம்	5,500 கடனீந்தோர்	9,500
வாடகை	1,300 விற்பனை	32,000
ரொக்கம்	1,000 முதல்	30,000
கடனாளிகள்	40,000 கடன்கள்	10,000
வணிகச் செலவுகள்	600	
கொள்முதல்	25,000	
முன்பணம் கொடுத்தது	2,500	
வங்கி இருப்பு	5,600	
	<u>81,500</u>	<u>81,500</u>

சரிக்கட்டல்கள் :

- (அ) இறுதிச் சரக்கிருப்பு ரூ. 9,000
- (ஆ) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ. 500
- (இ) முன் செலுத்திய வாடகை ரூ. 200
- (ஈ) முதல் மீது வட்டி 5% கணக்கிடுக.

17. The cash book of Thiru. Sivasubramanian showed a bank overdraft of Rs. 2,550 on 31st December 2009. On verification it was found that.

- (a) A cheque for Rs.500 was dishonoured but was not entered in the cash book
- (b) Cash and cheque for Rs. 1,700 were paid into a branch of the bank on 31st December 2009, but not entry was found in the pass book

- (c) Bank charges amounting to Rs.70 were not recorded through the cash book
- (d) A cheque for Rs. 1,000 was paid into the bank for collection but the cash book showed no entry for it
- (e) Interest for Rs. 6,000 was received by the bank and entered only in the pass book
- (f) There was a wrong credit of Rs.3,800 in the cash book

Prepare a Bank Reconciliation Statement on 31st December 2009.

2009 டிசம்பர் 31 அன்று திரு. சிவசுப்பிரமணியன் அவர்களது ரொக்க ஏடு ரூ. 2,550 வங்கி மேல்வரைப்பற்று காட்டியது. சரிப்பார்க்கையில் பின்வருவன கண்டுபிடிக்கப்பட்டது.

- (அ) காசோலை ரூ. 500 அவமதிக்கப்பட்டது. ஆனால் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
- (ஆ) ரொக்க மற்றும் காசோலை ரூ. 1,700 வங்கியின் ஒரு கிளையின் 2009 டிசம்பர் 31-ல் செலுத்தியது. செல்லுப்புத்தகத்தில் பதியப்படவில்லை.
- (இ) வங்கிக் கட்டணம் ரூ. 70 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
- (ஈ) வங்கியில் வசூலிக்க அனுப்பிய காசோலை ரூ. 1,000க்கான பதிவு ரொக்க ஏட்டில் இல்லை.
- (உ) வங்கியில் பெறப்பட்ட வட்டி ரூ. 6,000 செல்லுப்புத்தகத்தில் மட்டும் பதியப்பட்டுள்ளது.
- (ஊ) ரொக்க ஏட்டில் ரூ. 3,800 க்கான தவறான வரவு உள்ளது.

2009 டிசம்பர் 31 ஆம் நாளை வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்க.

18. Bhim and Arjun entered into a Joint venture for buying and selling plastic goods and agreed to share profits and losses in the ratio of 3:2. On 1.10.1998. Bhim purchased goods at a cost of Rs. 60,000 and half of the goods were handed over to Arjun. On 15.10.98 he again purchased goods worth Rs. 20,000 and he spend Rs. 2,000 for it. On 15.10.98 Arjun also made a purchase of Rs. 37,500 and on the same day he sent to Bhim goods worth Rs. 15,000. He incurred expenses of Rs. 900. On 20.10.98, Bhim in order to help Arjun sent Rs. 16,000 to him. Both the parties sold the goods at a profit of 25% on sale. On 31.3.99 Bhim had unsold stock of goods of Rs. 12,500. Of these goods costing Rs. 5,000 were taken away by him and the remainder sold for Rs. 8,000. Arjun was able to sell away complete goods excepting goods costing Rs. 2,500. Which were badly damaged and were treated as unsaleable. Rs. 3,000 owing to Bhim was unrecoverable and treated as joining loss On 31.3.99 parties decided to close the books. You are required to prepare Joint venture with Arjun A/C as it would appear in the books of Bhim recording his own transaction.

பீம் மற்றும் அர்ஜுன் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி விற்கும் இணைவினை முறையில் வியாபாரம் செய்ய ஒப்பந்தம் செய்து அதன் இலாப நட்டத்தை 3 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டனர். 1.10.1998 அன்று பீம் ரூ. 60,000-க்கு சரக்குகள் வாங்கினார். அதன் பாதியை அர்ஜுனுக்கு கொடுத்தார். 15.10.1998 அன்று அவர் மேலும் 20,000 பெறுமான சரக்குகள் வாங்கினார். அவர் அதற்கு ரூ. 2,000 செலவுகள் செய்தார்.

15.10.1998 அன்று அர்ஜுன் ரூ. 37,500-க்கு சரக்குகள் வாங்கினார். அதே நாளில் ரூ. 15,000 பெறுமான சரக்குகளை பீம்க்கு அனுப்பினார். அவர் ரூ. 900 செலவுகள் செய்தார்.

20.10.98 அன்று அர்ஜுனுக்கு உதவி செய்ய பீம் ரூ. 16,000-ஐ அனுப்பி வைத்தார். இரு நபர்களும் விற்பனையில் 25% இலாபம் வைத்து சரக்குகளை விற்கனர். 31.3.1999 அன்று பீம் வசம் விற்பனையாகாத சரக்குகள் ரூ. 12,500-க்கு இருப்பில் இருந்தன. இவைகளிலிருந்து ரூ. 5,000 பெறுமான சரக்குகளை அவர் எடுத்துக்கொண்டார். மீதம் உள்ள சரக்குகளை அவர் ரூ. 8,000-க்கு

விற்றார். அர்ஜுன் தமது சரக்குகளில் மிகவும் சேதமடைந்த ரூ. 2,500 மதிப்புள்ள சரக்குகளை தவிர அனைத்து சரக்குகளையும் விற்று விட்டார். சேதமடைந்த சரக்குகளை விற்பனைக்கு லாயக்கற்றவை என முடிவு செய்தார். பீம்க்கு வர வேண்டிய ரூ. 3,000 வராக்கடனாக முடிவு செய்து அதனை கூட்டு நட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 31.3.1999 அன்று இரு நபர்களும் கணக்குகளை முடித்துக் கொள்ள தீர்மானித்தார். பீம் தமது சொந்த நடவடிக்கைகளை பதிவு செய்யும் புத்தகங்களில் அர்ஜுன் கணக்குகளுடன், இணைவினை கணக்குகளை தயாரிக்கவும்.

19. Nellai sports club gives you the following Receipts and Payments a/c for the year 2004-2005 and subjoined information:

Receipts and Payments a/c

	Rs.		Rs.
To Balance b/d (1.4.2004)	20,000	By Tournament expenses	9,000
To Subscription	40,000	By Purchase of	
To Life membership	5,000	sports equipments	25,000
To Tournament fund	10,000	By Sports materials	10,000
To Admission fee	1,000	By Moving machines	5,000
To Legacy	15,000	By Wages	3,000
To Donation for		By Printing postage	5,000
pavilion	2,000	and other exp.	
To Interest on investment (10%)	2,000	By Balance c/d (31.03.05)	38,000
	<u>95,000</u>		<u>95,000</u>

Additional Information:

- Subscriptions included subscription outstanding of 2003-04 Rs. 3,000 and subscription received in advance for 2005-06 Rs. 1,000.
- Subscription outstanding for 2004-05 Rs.5,000
- 2/3rd of legacy is to be capitalized.

- (d) The balance in the sports equipment a/c stood at Rs. 15,000 on 1.4.2004 and on 31.3.2005 its value is Rs. 30,000
- (e) Machine purchased on 1.10.2004. Calculate 20% depreciation per annum its name.

2004-2005 சம்பந்தப்பட்ட நெல்லை கிளப் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் பெறுதல் செலுத்துதல் கணக்கு மேலும் விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெறுதல் செலுத்துதல் க/கு			
பெறுதல்	ரூ.	செலுத்துதல்	ரூ.
இருப்பு (1.4.2004)	20,000	விளையாட்டுப் போட்டி	
சந்தா	40,000	செலவுகள்	9,000
ஆயுள் சந்தா	5,000	விளையாட்டுக் கருவிகள்	25,000
விளையாட்டுப் போட்டி நிதி	10,000	விளையாட்டு பொருட்கள்	10,000
நுழைவுக் கட்டணம்	1,000	இயந்திரம்	5,000
உயில் கொடை	15,000	கூலி	3,000
காட்சி மாடம் கட்ட நன்கொடை	2,000	தபால், அச்ச இதர செலவுகள்	5,000
முதலீடு மீதான வட்டி (10%)	2,000	இருப்பு (31.03.05)	38,000
	<u>95,000</u>		<u>95,000</u>

கூடுதல் விபரம் :

- (அ) பெற்ற சந்தாவில் 2003-04க்கான பாக்கி ரூ. 3,000-மும், 2005-2006 க்கான முன்கூட்டி சந்தா ரூ. 1,000 அடங்கி இருக்கிறது.
- (ஆ) 2004-05க்கான சந்தா பாக்கி ரூ. 5,000
- (இ) மூன்றில் இரண்டு பங்கு உயில் கொடை மூலதன வரவாக எடுத்துக் கொள்ளவும்.
- (ஈ) 1.4.2004 அன்று விளையாட்டுக் கருவிகள் ரூ. 15,000-க்கு இருக்கிறது. அதன் மதிப்பு 31.3.2005 அன்று ரூ. 30,000 ஆகும்.
- (உ) இயந்திரம் 1.10.2004 அன்று வாங்கப்பட்டது. அதன் பேரில் ஆண்டுக்கு 20% தேய்மானம் வகை செய்க.

20. On 1st January Daniel supplied goods of James to the value of Rs. 9,000 and settled the account by means of three bills of exchange for Rs. 3,000 each due respectively after two, three and four months. A week later Daniel discounted the first bill with his bank at a discount of Rs.60 he held the other bills.

The first two bills were paid at maturity. On the date of maturity of the third one James arranged to retire the bill paying Rs. 1,000 in each and giving Daniel a fresh bill for four months to cover the balance with interest at the rate of 6% per annum. Daniel discounted this bill for Rs. 1,920 Set out the journal entries in the books of Daniel.

ஜனவரி 1-ம் தேதி டேனியல் ரூ. 9,000 மதிப்பிலான சரக்குகளை ஜேம்ஸுக்கு அனுப்பினார். முறை இரண்டு, மூன்று மற்றும் நான்கு மாதங்களில் முதிர்வடைக் கூடிய ரூ. 3,000-க்கான மூன்று மாற்றுச்சீட்டுகள் கொடுக்கப்பட்டு கணக்கு முடிக்கப்பட்டது. ஒரு வாரத்திற்கு பின் முதல் மாற்றுச்சீட்டை ரூ. 60-க்கு வட்டம் செய்து டேனியல் அவரது வங்கியில் பணம் பெற்றார். மற்ற மாற்றுச்சீட்டுகளை வைத்துக் கொண்டார்.

முதிர்வு நாளில் முதல் இரண்டு மாற்றுச்சீட்டுகள் பணமாக்கப்பட்டன. மூன்றாவது மாற்றுச்சீட்டின் முதிர்வு நாளில் ஜேம்ஸ் ரூ. 1,000 செலுத்தி மூன்றாவது மாற்றுச்சீட்டை திரும்ப பெற்றுக் கொண்டு மீதி தொகைக்கு ஆண்டுக்கு 6% வட்டி வீதம் சேர்த்து நான்கு மாதத்திற்கு ஒரு புதிய மாற்றுச்சீட்டைக் கொடுத்தார். டேனியல் இந்த மாற்றுச்சீட்டை வட்டம் செய்து ரூ. 1,920 பெற்றார். டேனியல் உடைய புத்தகங்களில் குறிப்பேட்டுப் பதிவுகளை காண்பிக்கவும்.

F-6857

Sub. Code

7BCS2C1

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022.

Second Semester

Corporate Secretaryship

MANAGERIAL ECONOMICS

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Managerial Economics.
மேலாண்மை பொருளாதாரம் வரையறு.
2. What is Utility?
பயன்பாடு என்றால் என்ன?
3. Write short note on law of Demand.
தேவை விதி குறித்து சிறு குறிப்பு எழுதுக.
4. What is Giffen Paradox?
கிப்பன் முரண்பாடு என்றால் என்ன?
5. What do you mean by Oligopoly?
சிறுகுழு முற்றரிமை குறித்து நீவிர் அறிவது யாது?
6. What is Project competition?
முழு நிறைப் போட்டி என்றால் என்ன?

7. What is Pricing Policies?
விலைக் கொள்கைகள் என்றால் என்ன?
8. What is Price discrimination?
விலை பாகுபாடு என்றால் என்ன?
9. Write a short note on deflation.
பணவாட்டம் குறித்து சிறு குறிப்பு எழுதுக.
10. What is Economic fluctuations?
பொருளாதார ஏற்ற இறக்கங்கள் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the scope of Managerial economics.
மேலாண்மை பொருளாதாரத்தின் வாய்ப்புகளை விளக்குக.
- Or
- (b) What is average cost, marginal cost and marginal revenue?
சராசரி செலவு, விளிம்புச் செலவு மற்றும் விளிம்பு வருவாய் என்றால் என்ன?
12. (a) Why does the demand curve slope downwards?
தேவை வளைகோடு கீழ்நோக்கி செல்வது ஏன்?
- Or
- (b) Explain Demand Distinctions.
தேவை வேறுபாடுகளை விளக்குக.

13. (a) What are the advantages of duopoly?
இரு குழு முற்றுரிமையின் நன்மைகள் யாவை?

Or

- (b) State the features of imperfect competition.
முழுநிறையற்ற போட்டியின் இயல்புகளை தருக.

14. (a) Explain the objectives of pricing policy.
விலையிடுதல் கொள்கைகளின் நோக்கங்களை விவரிக்கவும்.

Or

- (b) What are the advantages and disadvantages of full cost pricing?
முழு செலவு விலையின் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை?

15. (a) Distinguish inflation with deflation.
பணவீக்கத்தை பணவாட்டத்துடன் வேறுபடுத்திக் காட்டுக.

Or

- (b) How Economic fluctuations affect the business?
எவ்வாறு பொருளாதார ஏற்ற இறக்கங்கள் வியாபாரத்தை பாதிக்கிறது?

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the basic concepts of managerial economics.
மேலாண்மை பொருளியலின் அடிப்படைக் கருத்துகளை விவரி.
17. Describe the exceptions of law of demand.
தேவை விதியின் விலக்குகளை விவரி.

18. Explain the various types of market.

சந்தையின் வகைகளை விவரி.

19. Explain the formulation of pricing policy under different competitive conditions.

பல்வேறு போட்டிகள் நிறைந்த சூழ்நிலைகளில் விலையிடல் கொள்கைகளை உருவாக்குவதை விளக்குக.

20. Discuss the business cycle and its phases.

வணிக சுழற்ச்சி மற்றும் அதன் கட்டங்களை விவாதி.

F-6858

Sub. Code

7BCS2C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022

Second Semester

Corporate Secretaryship

FINANCIAL ACCOUNTING – II

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. Explain the meaning of short workings.
பற்றாக்குறை என்பதன் பொருளினை விவரி.
2. Mention the meaning of conversion method.
மாற்றுமுறையின் பொருளைக் குறிப்பிடுக.
3. What do you understand by Hire purchase system?
வாடகை கொள்முதல் முறைப் பற்றி நீவிர் அறிவது யாது?
4. What are the objectives of Branch accounts?
கிளை கணக்குகளின் நோக்கங்கள் யாவை?
5. What are departmental accounts?
துறை கணக்குகள் என்றால் என்ன?
6. What do you mean by minimum rent?
குறைந்தபட்ச வாடகை என்றால் என்ன?

7. Who are Preferential creditors?
முன்னுரிமை கடனீந்தோர் யாவர்?
8. Who is unsecured creditors?
பிணையமற்ற கடனீந்தோர் என்பவர் யாவர்?
9. What do you mean by single entry system?
ஒற்றைப்பதிவு முறை என்றால் என்ன?
10. What is statement of affairs?
நிலை அறிக்கை என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the limitations of single entry system?
ஒற்றைப் பதிவு முறையின் குறைபாடுகள் யாவை?

Or

- (b) Sekar keeps his books by single entry system. He supplies you the following information relating to his business for the year 2013.

	01.01.2013	31.12.2013
Cash at bank	4,000	–
Bank over draft	–	2,000
Debtors	2,000	3,000
Creditors	1,400	2,800
Office equipment	2,000	2,000
Furniture	4,000	4,000
Expenses outstanding	–	400
Cash on hand	5,000	500

Sekar had withdrawn Rs. 500 per month for his personal use. He had introduced Rs. 2,000 as additional capital on 14th August 2013. He desires that provision of 5% on Debtors should be made. Write off 10% as depreciation on furniture and office equipment. Find out profit and loss for the year 2013.

சேகர் என்பவர் ஒற்றைப்பதிவு முறையில் கணக்கேடுகளை வைத்து இருக்கிறார். 2013ம் ஆண்டுக்கான அவர் தொழில் விவரங்களை கீழே தந்துள்ளார்.

	01.01.2013	31.12.2013
வங்கியிருப்பு	4,000	—
வங்கி மேல்வரைப்பற்று	—	2,000
கடனாளிகள்	2,000	3,000
கடனீந்தோர்	1,400	2,800
அலுவலகப் பொறி	2,000	2,000
அறைகலன்	4,000	4,000
கொடுபட வேண்டிய செலவுகள்	—	400
கையிருப்பு ரொக்கம்	5,000	500

மாதம் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் தனது சொந்த செலவுக்கு சேகர் எடுத்துக் கொண்டார். 2013 ஆகஸ்டு 14 அன்று ரூ. 2,000 கூடுதல் முதல் போட்டார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு ஏற்படுத்த வேண்டும். அறைகலன் மற்றும் அலுவலகப் பொறி மீது 10% தேய்மானம் ஏற்படுத்த வேண்டும்.

2013ம் ஆண்டு இலாப நடட்டத்தை கண்டறிக.

12. (a) What are the salient features of branches not keeping fully system of accounting?

கணக்கு முழுவதும் வைத்திராத கிளைகளின் முக்கிய அம்சங்கள் யாவை?

Or

3

F-6858

- (b) The head office at Calcutta opened a branch at Coimbatore. From the following information prepare branch account in the head office books.

	Rs.
Stock at branch on 1.1.2008	11,400
Goods sent to branch	1,09,000
Cash sent to branch for expenses:	
Salary	8,600
Rent	7,200
Other expenses	<u>2,200</u> 18,000
Cash paid by the branch	1,72,600
Stock at branch on 31.12.2008	7,600
Petty cash at branch on 31.12.2008	100

கல்கத்தா தலைமையகத்திற்கு கோவையில் கிளை ஒன்றினைக் கொண்டுள்ளது. பின்வரும் விவரங்களிலிருந்து கல்கத்தா தலைமையகத்தில் கிளை கணக்கினை தயார் செய்க.

	ரூ.
1.1.2008 அன்று கிளை நிறுவன சரக்கிருப்பு	11,400
கிளைக்கு சரக்கு அனுப்பியது	1,09,000
கிளைக்கு ரொக்கம் அனுப்பியது (கிளை செலவுக்காக) :	
சம்பளம்	8,600
வாடகை	7,200
மற்ற செலவுகளுக்காக	<u>2,200</u> 18,000
கிளை அனுப்பிய ரொக்கம்	1,72,600
31.12.2008 அன்று கிளையில் சரக்கிருப்பு	7,600
31.12.2008 அன்று கிளையில் சில்லறை ரொக்கம்	100

13. (a) Write a short notes on Sublease.

உள்வாடகை பற்றி சிறு குறிப்பு வரைக.

Or

- (b) Cauvery Coal Limited leased a colliery on 1.1.2005 at a minimum rent of Rs. 8,000 merging into a royalty of Re. 1 per ton with a stipulation to recoup short workings over the first three years of the lease. The output for the first four years of the lease was 4500; 7,000; 11,000 and 9,500 tonnes respectively. Draft the necessary journal entries in the books of the company.

1.1.2005 அன்று காவேரி நிலக்கரி லிமிடெட் ஆனது குறைந்தபட்ச வாடகையான ரூ. 8000 டன் ஒன்றுக்கு 1/வீதம் உரிமைத் தொகை மற்றும் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் குறை உற்பத்தி மீட்புரிமை போன்றவற்றிற்கு ஒப்புக்கொண்டு ஒரு நிலக்கரி சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது. முதல் நான்கு ஆண்டுகளுக்கான உற்பத்தி முறையே 4,500, 7,500, 11,000 மற்றும் 9,500 ஆகும். தேவையான முதற்குறிப்பேட்டு பதிவுகளை காவேரி நிலக்கரி லிமிடெட்டின் ஏடுகளில் எழுதுக.

14. (a) Write a short note on deficiency account?

பற்றாக்குறை கணக்கை பற்றி விவரி.

Or

- (b) The assets of Guru Moorthy of Bombay on 30.6.2008 assets Rs. 28,000 and his liabilities Rs. 22,000. He filed his insolvency petition and estimated his deficiency to be Rs. 15,000. He found that the following items were not recorded in his books.

- (i) Interest at 6% on his capital from 1.1.2008.
(ii) Amount due as wages Rs. 300; Rent Rs. 100; and Taxes Rs. 150.
(iii) A contingent liability for Rs. 1,250 on bills discounted by him for Rs. 5,000.

Prepare statement of affairs and deficiency account.

30.6.2008 அன்று பம்பாயிலுள்ள குருமூர்த்தி ஏடுகளில் சொத்துக்கள் ரூ. 28,000 மற்றும் அவருடைய பொறுப்புகள் ரூ. 22,000மும் காணப்பட்டது. அவர் நொடிப்பு நிலை விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். அவருடைய பற்றாக்குறை ரூ. 15,000 என மதிப்பிடப்பட்டது. கீழ்க்கண்டவை அவருடைய ஏடுகளில் பதிவாகவில்லை என அவர் கண்டறிந்தார்.

- (i) 2008 ஜனவரி 1 முதல் அவருடைய மூலதனத்திற்கு 6% வட்டி.
- (ii) கொடுபட வேண்டிய கூலி ரூ. 300 வாடகை ரூ. 100 மற்றும் வரி ரூ. 150
- (iii) ரூ. 5,000க்கு அவரால் தள்ளுபடி செய்யப்பட்ட உண்டியல் மீதான எதிர் பாராத பொறுப்பு ரூ. 1,250.
நிலையறிக்கையையும், பற்றாக்குறை கணக்கையும் தயார் செய்க.

15. (a) Distinguish between hire purchase and instalment system.

வாடகை கொள்முதலிற்கு தவணை கொள்முதல் முறைக்கு உள்ள வேறுபாடுகளை எழுதுக.

Or

- (b) On 1.1.2006, a firm purchased a truck under instalment system. The cash price of the truck was Rs. 11,175 and payment was to be made as follows: Rs. 3,000 to be paid on signing of the agreement and the balance in three installments of Rs. 3,000 each at the end of each year. Interest is to be charged by the vendor at 5% p.a. Depreciation is to be provided at 10% under straight line method. Give journal entries in the books of buyer for the first two years.

1.1.2006 அன்று ஒரு நிறுவனம் தவணை முறையின் கீழ் ஒரு வாகனத்தை வாங்கியது. அந்த வாகனத்தின் ரொக்க விலை ரூ. 11,175 ஆகும். இந்த தொகை பின்வருமாறு செலுத்தப்பட வேண்டும். ஒப்பந்தம் கையொப்பமிட்டவுடன் ரூ. 3,000 மற்றும் மீதமுள்ள தொகையினை ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ரூ. 3,000 வீதம் மூன்று தவணைகள். விற்பனையாளர் ஆண்டு வட்டியாக 5% கோருகிறார். நேர்கோட்டு முறையின் ஆண்டுதோறும் 10% தேய்மானம் கணக்கிட வேண்டும் வாகனத்தை வாங்கியவரின் புத்தகத்தில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கான குறிப்பேட்டு பதிவுகளை தருக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Suresh started business with Rs. 25,000 as capital on 1.1.2004. During the year he has withdrawn at the rate of Rs. 600 per month. He has sold his wife's jewel for Rs. 4,000 and introduced the same as additional capital to the business. His position on 31.12.2004 was as follows.

	Rs.
Bank balance	2,000
Stock	20,000
Debtors	12,100
Furniture	500
Cash in hand	500
Sundry creditors	6,000
Expenses outstanding	400

He keeps his books under single entry method. Determine his profit or loss for the year.

சுரேஷ் எனப்வர் 1.1.2004ல் ரூ. 25,000 முதல் போட்டு தொழில் தொடங்கினார். அவர் அந்த ஆண்டில் மாதம் ஒன்றுக்கு ரூ.600 வீதம் எடுப்பு எடுத்துக்கொண்டார். மேலும் அவர் தனது மனைவியின் நகைகளை ரூ. 4,000க்கு விற்பனை செய்து தொழிலில் கூடுதல் முதல் போட்டுள்ளார். அவரின் 31.12.2004ன் தேதி நிதிநிலை வருமாறு.

	ரூ.
வங்கியில் இருப்பு	2,000
சரக்கிருப்பு	20,000
கடனாளிகள்	12,100
அறைகலன்	500
கையிருப்பு ரொக்கம்	500
பெற்பல கடனீந்தோர்	6,000
கொடுபடா செலவுகள்	400

அவர் தனது ஏடுகளை ஒற்றைப்பதிவு முறையில் பராமரித்து வருகிறார். அவரின் இலாப நடட்டத்தினை அந்த ஆண்டுக்கு தீர்மானிக்க.

17. Jai Co. Limited Invoices goods to its Kanpur Branch at cost plus 25% thereon. Both cash and credit sales are effected by the branch. The branch expenses are paid direct from the H.O. The details of transactions available for the year ending 31st March 2012

	Rs.
Goods received at Kanpur from Head Office at invoice price	40,000
Returns to Head Office at invoice price	800
Stock at Kanpur on 1 st April 2011	8,000
Credit sales for the year	30,000
Cash Sales Debtors as on 1 st April 2011	5,200

	Rs.
Sundry expenses	300
Stock as at 31 st March 2012 at invoice price	6,000
Cash received for Debtors	29,500
Discount allowed to customers	300
Bad debts	500
Returns from customers at selling price	700
Rent, Rates etc.	60
Salaries and Wages	1,200
Cash sales 1.4.2011	18,700

Prepare Branch A/c in the Books of H.O.

ஜெய் கோ லிட். சரக்குகளை கான்பூர் கிளைக்கு அடக்கம் 25% என அனுப்புகிறது. கிளையினால் ரொக்கம் மற்றும் கடன் விற்பனை நடத்தப்பட்டது. கிளைக்கான செலவுகள் தலைமையகத்திலிருந்து நேரடியாக செலுத்தப்பட்டது. 31.3.2012ம் ஆண்டு முடிய உள்ள நடவடிக்கைகள் கிடைத்துள்ளன.

	ரூ.
கான்பூரில் சரக்குகள் பெற்றது தலைமையகத்திலிருந்து இடாப்பு விலையில்	40,000
தலைமையகத்திற்கு திருப்பி அனுப்பியது	800
1.4.2011ல் கான்பூரில் சரக்கிருப்பு இடாப்பு விலையில்	8,000
அவ்வாண்டின் கடன் விற்பனை	30,000
1.4.2011ல் கடனாளிகள்	5,200
பற்பல செலவுகள்	300
31.3.2012 ல் சரக்கிருப்பு இடாப்பு விலையில்	6,000

	ரூ.
கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம்	29,500
வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி அனுமதித்தது	300
வராக் கடன்	500
வாடிக்கையாளர் திருப்பிப் பெற்றது இடாப்பு விலையில்	700
வாடகை, வரிகள் மற்றவை	60
சம்பளமும் கூலியும்	1,200
ரொக்க விற்பனை 1.4.2011ல்	18,700

தலைமையக ஏடுகளில் கிளைக் கணக்கினை தயாரிக்க.

18. Bengal Mining Co., took a mine on lease at a Royalty of Re. 1 per ton. The minimum rent was fixed at Rs. 4,000 for the first year, Rs. 6,000 for the second year and Rs. 8,000 per year thereafter. Short workings of any year could be recouped out of royalty of next two years only. The production during the first years was as follows:

Year	1	2	3	4	5
Tonnes	2,000	4,500	6,000	9,000	12,000

Prepare the necessary accounts in the books of Bengal Mining Co.

பெங்கால் சுரங்கக் கம்பெனி ஒரு டன்னின் உரிமைத் தொகை ரூ. 1 ஆகும். முதலாமாண்டின் குறைந்தபட்ச வாடகை நிர்ணயித்தது ரூ. 4,000, இரண்டாமாண்டு ரூ. 6,000 அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 8,000. ஏதேனும் ஓராண்டில் குறை உற்பத்தி இருப்பின் அதனை அடுத்த இரண்டாண்டுகளில் உரிமைத் தொகையில் மீட்கப்படவேண்டும். ஐந்தாண்டுகள் உற்பத்தி பின்வருமாறு.

ஆண்டுகள்	1	2	3	4	5
டன்கள்	2,000	4,500	6,000	9,000	12,000

பெங்கால் சுரங்க கம்பெனியின் ஏடுகளில் முக்கிய கணக்குகளை தயார் செய்க.

19. Mr. Ramprasad purchased under hire purchase system a machine from Mumbai Company on 1st January 2004, paying cash Rs. 10,000 and agreeing to pay three further instalments of Rs. 10,000 each on 31st December every year. The cash price of the machine is Rs. 37,250 and the Mumbai Company charges interest at 5% p.a. Ramprasad writes off depreciation at the rate of 10% on diminishing balance method. Prepare necessary ledger accounts in the books of both parties.

ஜனவரி 1, 2004 அன்று திரு. ராம்பிரசாத் என்பவர் ஒரு இயந்திரத்தை மும்பை நிறுவனத்திடமிருந்து வாடகை கொள்முதல் முறையில் வாங்கினார். அதற்கான ரொக்கம் ரூ. 10,000ஐ செலுத்தினார். மேலும் ஒவ்வொரு தவணைக்கும் ரூ. 10,000 வீதம் மூன்று தவணைகளாக ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31ந் தேதி செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கொண்டார். இயந்திரத்தின் ரொக்க விலை ரூ. 37,250 ஆகும் மும்பை நிறுவனம் 5% சதவீத வட்டியும் வசூலிக்கிறது. ராம்பிரசாத் இயந்திரத்தின் மீது குறைந்து செல் இருப்பு முறையில் 10% சதவீத தேய்மானத்தை போக்கெழுதுகிறார் இருவர் பெயரிலும் தேவையான பேரேட்டு கணக்குகளை தயார் செய்க.

20. On January 1, 2006 Ramraj commenced business with the capital of Rs. 63,500. His profits for the years 2006 and 2007 amounted to Rs. 35,540 and Rs. 20,000. He suffered a loss of Rs. 25,000 in the year 2008. His total drawings upto 31.12.2008 were Rs. 90,000 From the following figures, prepare a statement of affairs and deficiency account of Ramraj as on 31.12.2008.

	Rs.		Rs.
Cash	2,300	Stock in trade	10,000
Investment in shares	5,000	Preferential creditors	1,900
Value of securities held by secured creditors	35,000	Debtors: Good	70,000
		Doubtful	18,000
		Bad	15,000
Secured Creditors	25,000	Furniture	5,640
Unsecured Creditors (including Rs. 10,000 from his wife)	1,30,000		

Assume the stock realized Rs. 6,660; Furniture Rs. 2,820; Investments in shares at book value and bad and doubtful debts Rs. 6,000.

ஜனவரி 1, 2006 அன்று ராம்ராஜ் என்பவர் ரூ. 63,500 முதல் தொகையுடன் ஒரு வியாபாரத்தை தொடங்கினார். அவருடைய இலாபம் 2006ம் ஆண்டிற்கு ரூ. 35,540ம், 2007ம் ஆண்டிற்கு ரூ. 20,000மும் ஆகும். 2008ம் ஆண்டிற்கு நட்பம் ரூ. 25,000, 31.12.2008 வரையிலான மொத்த எடுப்பு ரூ. 90,000. கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து 31.12.2008 அன்று ராம்ராஜின் நிலை அறிக்கை மற்றும் பற்றாக்குறை கணக்கை தயார் செய்க.

	ரூ.		ரூ.
ரொக்கம்	2,300	சரக்கிருப்பு	10,000
பங்குகளில் முதலீடு	5,000	முன்னுரிமை கடனீந்தோர்	1,900
பிணைய கடனீந்தோர் வசமுள்ள பிணையங்கள்	35,000	கடனாளிகள்: நல்லவை	70,000
		ஐயப்பாடுடையவை	18,000
		வராக்கடன்	15,000
பிணையமுள்ள கடனீந்தோர்	25,000	அறைகலன்	5,640
பிணையமற்ற கடனீந்தோர் (அவருடைய மனைவியிடம் வாங்கிய ரூ. 10,000 சேர்ந்துள்ளது)	1,30,000		

பங்குகள் மதிப்பு தீர்மானிக்கப்பட்டது ரூ. 6,660; அறைகலன் ரூ. 2,820; பங்குகளின் முதலீடுகள் ஏட்டு மதிப்பில் கணக்கிடப்பட்டது. மேலும் வரா ஐயக்கடன் ரூ. 6,000.

F-6859

Sub. Code

7BCS3C1

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022.

Third Semester

Corporate Secretaryship

COMPANY LAW AND SECRETARIAL PRACTICE – I

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define prospectus.
தகவலறிக்கை - வரையறு.
2. What is Lifting of Corporate Veil?
நிறுமத்திறை விலக்குதல் என்றால் என்ன?
3. What is Offer for Sale?
விற்பனைக்கு சலுகை என்றால் என்ன?
4. What is Deemed Prospectus?
தகவலறிக்கை பற்றி கருதப்படுவது என்ன?
5. State the differences between Shares and Stock.
பங்குகள் மற்றும் பங்கு இடையிலான வேறுபாடுகளைக் கூறுங்கள்.
6. What Standing behind the Issue?
வெளியிடுதல் பின்னால் இருப்பது யாது?

7. What is Whole Time Company Secretary under Companies Act 2013?

நிறுவனங்கள் சட்டம் 2013 இன் கீழ் முழு நேர நிறுவன செயலாளர் என்றால் என்ன?

8. Who can become a Company Secretary under Companies Act 2013?

நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ் யார் நிறுவன செயலாளராக முடியும்.

9. Define Depositor under Companies Act, 2013.

நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ் வைப்புத் தொகையை வரையறுக்க.

10. Who is a promoter?

தோற்றுவிப்பாளர் என்பவர் யார்?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) State the provisions under Section 7 of Companies Act, 2013.

நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 7 இன் கீழ் விதிகள் குறிப்பிடவும்.

Or

(b) State the difference between Partnership firm and Company.

கூட்டாண்மை நிறுவனத்திற்கும் மற்றும் நிறுவனம் உள்ள வேறுபாடு தருக.

12. (a) What is Mis-Statement of prospectus? Who are all liable for Mis-statement?

தவறான தகவலறிக்கை என்றால் என்ன? தவறான தகவலறிக்கைக்கு யார் பொறுப்பு?

Or

- (b) Write short notes on
(i) Private Placement
(ii) Information Memorandum

சிறு குறிப்பு எழுதுக.

- (i) தனியார் வேலைவாய்ப்பு
(ii) அமைப்பின் தகவல்கள்

13. (a) Discuss the provisions to be followed for Forfeiture of Shares.

பங்குகளை பறிமுதல் செய்வதற்கு பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து விவாதிக்க.

Or

- (b) Highlight the role of a Debenture Trustee.

கடன் பத்திர அறங்காவலரின் பங்கை முன்னிலைப்படுத்தவும்.

14. (a) State the differences between Whole Time Company Secretary and Part Time Company Secretary.

முழு நேர நிறுவன செயலாளருக்கும் பகுதி நேர நிறுவன செயலாளருக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கூறுக.

Or

- (b) Discuss the duties of Company Secretary.

நிறுவன செயலாளரின் கடமைகளைப் பற்றி விவாதிக்கவும்.

15. (a) List down the particulars of Deposit Register.

வைப்பு பதிவின் விவரங்களைப் பட்டியலிடுங்கள்.

Or

(b) Discuss the various kinds of Preference Shares.

பல்வேறு வகையான முன்னுரிமை பங்குகள் பற்றி விவாதிக்க.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Enumerate the provisions regarding alteration of Memorandum of Association.

அமைப்பு முறையேட்டினை திருத்தம் செய்ய தொடர்பான விதிகளை விவரிக்க.

17. Discuss the procedure for formation of a company under Companies Act, 2013.

நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ் ஒரு நிறுவனத்தை உருவாக்குவதற்கான நடைமுறை பற்றி விவாதிக்க.

18. Explain the procedure regarding issue of debentures.

கடனீட்டு பத்திரங்களை வெளியிடுவதில் உள்ள நடைமுறைகளை விவாதிக்க.

19. Discuss the provisions regarding appointment of Company Secretary.

நிறுவன செயலாளரை நியமிப்பது தொடர்பான விதிகள் குறித்து விவாதிக்க.

20. Discuss the provisions of Companies Act relating to loans and investment by companies.

நிறுவனங்களின் கடன்கள் மற்றும் முதலீடு தொடர்பான நிறுவனங்கள் சட்டத்தின் விதிகள் குறித்து விவாதிக்கவும்.

F-6860

Sub. Code

7BCS3C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022

Third Semester

Corporate Secretaryship

PARTNERSHIP ACCOUNTING

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Define Partnership.
கூட்டாண்மை – வரைவிலக்கணம் தருக.
2. What is profit and loss appropriation account?
இலாப நட்டப் பகிர்வு கணக்கு என்றால் என்ன?
3. What is Partners' Current Account?
கூட்டாளிகளின் நடப்புக் கணக்கு என்றால் என்ன?
4. What is Goodwill?
நற்பெயர் என்றால் என்ன?
5. What is Gaining ratio?
ஆதாய விகிதம் என்றால் என்ன?
6. What is Amalgamation of partnership?
கூட்டாண்மை நிறுமம் ஒருங்கிணைப்பு என்றால் என்ன?

7. What is Dissolution of partnership firm?

கூட்டாளிகள் நிறுவன கலைப்பு என்றால் என்ன?

8. What is Insolvency?

நொடிப்பு நிலை என்றால் என்ன?

9. What are the entries for revaluation of Assets and Liabilities of a firm in the event of admission of a partner?

புதிய கூட்டாளி சேர்க்கையின் கூட்டாண்மையின் சொத்துகளையும், பொறுப்புகளையும் மறுமதிப்பீட்டு செய்வதன் பதிவுகள் யாவை?

10. What is Accumulated Reserve?

குவிந்த காப்பு என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What is Partnership Deed? Explain its contents.

கூட்டாண்மை உடன்படிக்கை என்றால் என்ன? அதன் உள்ளடக்கங்களை விளக்குக.

Or

(b) In the absence of partnership deed, how are the following items dealt in the Books of accounts of a firm?

- (i) Interest on capital
- (ii) Interest on drawings
- (iii) Salaries to partners
- (iv) Commission to partners.
- (v) Interest on partners loans.

கூட்டாண்மை உடன்பாடு இல்லாத பொழுது,
கீழ்க்கண்டவை நிறுவன ஏடுகளில் எவ்வாறு
செயல்படுத்தப்படும் ?

- (i) முதல் மீது வட்டி
- (ii) எடுப்பு மீது வட்டி
- (iii) கூட்டாளிகளின் சம்பளம்
- (iv) கூட்டாளிகளின் கழிவு
- (v) கூட்டாளிகளின் கடன் மீது வட்டி.

12. (a) On 1st January 1998 the capitals of Paramu and Sivam were Rs. 30,000 and Rs. 50,000. Paramu introduced on July 1, Rs. 10,000 and on November 1, Rs. 5,000; Sivam Rs. 5,000 on August 1 and Rs. 20,000 on April 1, as additional capital 5% interest is to be considered on capitals and drawings. Paramu withdraws Rs. 200 in the beginning of every month and Sivam Rs. 200 at the end of every month during the year. Calculate Interest payable and chargeable.

ஜனவரி, 1, 1998 இல் பரமு மற்றும் சிவம் இருவர் முதல் ரூ.30,000 மற்றம் ரூ.50,000. பரமு கூடுதல் முதலாக ஜூலை, 1, 1998 ரூ.10,000 மற்றும் நவம்பர், 1, ரூ.5,000 ;

சிவம் கூடுதல் முதலாக ரூ.20,000-தை ஆகஸ்ட், 1 மற்றும் ரூ.20,000-தை ஏப்ரல் 1 கொண்டு வருகின்றனர். முதல் மீது வட்டி 5%-மாக கருதப்படுகிறது.

எடுப்புகள் - பரமு, ரூ.200-யை ஒவ்வொரு மாத தொடக்கத்தில் எடுப்பு எடுத்து கொள்கிறார்.

சிவம், ரூ.200-யை ஒவ்வொரு மாத இறுதியிலும் எடுத்து கொள்கிறார். முதல் மீதான வட்டி மற்றும் எடுப்பு மீதான வட்டியை கணக்கிடுக.

Or

(b) From the following information, calculate the value of Goodwill at 3 years' purchase of super profit.

- (i) Average capital employed in the business Rs. 6,00,000
- (ii) Net trading profits of the firm for past three years were Rs. 1,07,600, Rs. 90,700, Rs. 1,12,500
- (iii) Rate of interest expected from capital having regard to the risk involved in 12%
- (iv) Fair remuneration to the partners for their services Rs. 12,000 p.a.

பின்வரும் விவரங்களை கொண்டு, உயர் இலாபத்தின் மூன்று ஆண்டுக் கொள்முதல் எனக்கொண்டு நற்பெயரை கணக்கிடுக :

- (i) தொழிலின் பயன்படுத்தப்பட்ட சராசரி முதல் ரூ. 6,00,000
- (ii) கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் நிகர இலாபங்கள் ரூ. 1,07,600, ரூ. 90,700, ரூ. 1,12,500
- (iii) முதல் மீது எதிர்பார்க்கப்படும் வட்டி 12%
- (iv) கூட்டாளிகள் ஊதியம் ஆண்டுக்கு ரூ. 12,000

13. (a) Kokila and Mala were sharing profits in the ratio of 4:3. Chandra was admitted in the business as a partner with $\frac{3}{7}$ th share in the profit of the firm which she takes $\frac{2}{7}$ th from Kokila and $\frac{1}{7}$ th from Mala. Find out New Profit Ratio and Sacrificing Ratio.

கோகிலா, மாலா என்ற கூட்டாளிகள் முறையே 4:3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். சந்திரா என்பவரை $\frac{3}{7}$ கூட்டுக்குச் சேர்ந்தனர். இப்பங்குக்கு கோகிலா செய்யும்

தியாகம் $\frac{2}{7}$ மற்றும் மாலா செய்யும் தியாகம் $\frac{1}{7}$. புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடுக.

Or

(b) Raman and Laxmanan were partners sharing profit and losses in the ratio of 4:3. In view of Velan's admission, they decided revalue their assets and liabilities as indicated below :

- (i) To increase the value of buildings by Rs. 60,000
- (ii) Provision for doubtful debts to decreased by Rs. 800
- (iii) To decrease machinery by Rs. 16,000, furniture Rs. 4,000 and stock Rs. 12,000
- (iv) Provision for outstanding liabilities was to be created for Rs. 800; show the Revaluation Account.

ராமன், இலட்சுமணன் என்ற கூட்டாளிகள் முறையே 4:3 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். வேலன் என்பவரைச் சேர்க்க முடிவு செய்தபிறகு, பின்வருமாறு சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்தனர் :

- (i) கட்டட மதிப்பை ரூ. 60,000 அதிகப்படுத்த வேண்டும்
- (ii) ஐயக்கடன் ஒதுக்கு ரூ. 800 குறைக்க வேண்டும்

- (iii) இயந்திர மதிப்பை ரூ. 16,000, அறைகலன் ரூ. 4,000 மற்றும் சரக்கிருப்பு ரூ. 12,000 குறைக்க வேண்டும்
- (iv) கொடுபடாமலுள்ள பொறுப்புகளுக்கு ரூ. 800க்கு வகை செய்ய வேண்டும் மறுமதிப்பீட்டு கணக்கை தயாரிக்கவும்.

14. (a) A, B and C sharing profits in the ratio of 5:3:2. 'C' retires. Find out the New profit sharing ratio and Gaining Ratio.

A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் முறையே 5:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். 'C' என்பவர் விலகுகிறார். புதிய இலாப பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கண்டுபிடிக்க.

Or

- (b) Prabha, Kavitha and Meena were partners of a firm sharing profit and loss in the ratio of 3:2:1. Meena wanted to retire. They decided to revalue the assets and liabilities of the firm as indicated below :
- (i) To write down machinery by Rs. 10,000, stock by Rs. 4,000
- (ii) To bring into books as unrecorded investments Rs. 5,000
- (iii) To write off Rs. 3,000 from Sundry Creditors as it was no longer liability. Pass entries to give effect to the above adjustments.

பிரபா, கவிதா, மீனா என்ற கூட்டாளிகள் முறையே 3 : 2 : 1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். மீனா, விலக விரும்புகிறார். அவர்கள் கீழ்க்கண்டவாறு நிறுவனத்தின் சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்தனர்.

- (i) இயந்திரத்தின் மதிப்பில் ரூ. 10,000, சரக்கிருப்பு மதிப்பில் ரூ. 4,000 குறைப்பு
- (ii) ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள முதலீடுகள் ரூ. 5,000 பதிவு செய்வது
- (iii) பற்பல கடனீந்தோரிலிருந்து ரூ. 3,000 போக்கெழுதுவது.
- குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

15. (a) What is Dissolution of a firm? Explain various modes of Dissolution.

நிறுவன கலைப்பு என்றால் என்ன? பல்வேறு வகையான நிறுவன கலைப்பு முறைகளை விளக்குக.

Or

- (b) Explain Maximum Loss Method.

மிகை நட்ட முறையை பற்றி விளக்கவும்.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. X, Y, Z are in partnership and during the year 1998 earn Rs. 1,66,000. X and Y are entitled to interest at 5% p.a. on their capital of Rs. 1,20,000 and Rs. 2,00,000 respectively. Z who has no capital in the firm is entitled to a salary of Rs. 24,000 p.a. Z is also entitled to a commission of 5% on profit after charging interest, salary and commission.

It is further agreed that the residue of profit should be appropriated as to 20% for charity fund and the balance shared equally by X and Y. The drawings of a partners were as follows : X – Rs. 20,000, Y – Rs. 18,000, Z – Rs. 26,000. Prepare P & L Appropriation A/c, Capital and Current A/c for year 1998.

X, Y, Z – கூட்டாளிகள், 1998 அவர்களுடைய வருவாய் ரூ. 1,66,000. X மற்றும் Y முதல் முறையே ரூ. 1,20,000 மற்றும் ரூ. 2,00,000 அதன் மீது முதல் மீது வட்டி முறையே 5% பெறுகின்றனர். 'Z' -க்கு முதல் தொகை கிடையாது. மேலும் அவர் ரூ.24,000 வருடத்திற்கு சம்பளம், 5% கழிவு (வட்டி, சம்பளம் மற்றும் கழிவு) இவற்றை கழித்ததற்கு பிறகு.

மீதமுள்ள இலாபத்தில் 20% – அறக்கட்டளை நிதிக்கும், மீதமுள்ள இலாபத்தை X மற்றும் Y சமமாக பிரித்து கொள்கின்றன. கூட்டாளிகளின் எடுப்பு : X – ரூ. 20,000, Y – ரூ. 18,000, Z – ரூ. 26,000. இலாப நட்ட பகிர்வு கணக்கு, முதல் மற்றும் நடப்பு கணக்கை தயாரிக்க – 1998.

17. 'A' and 'B' were partners sharing profit and losses in the ratio of 2:1 their Balance Sheet as on 31.12.2003 was as follows :

Liabilities	Rs.	Assets	Rs.
Creditors	65,900	Cash	1,200
Capital :		Debtors	9,700
A	30,000	Stock	20,000
B	20,000	Machinery	35,000
		Building	50,000
	<u>1,15,900</u>		<u>1,15,900</u>

They decided to admit 'C' as a partner for $\frac{1}{3}$ rd share in the profits of the firm.

- (a) That he should bring in Rs. 15,000 as his capital
- (b) Stock and machinery depreciated by 10%
- (c) Made 5% provision for doubtful debts
- (d) Building appreciated by Rs. 9,500

Prepare necessary Ledger Account.

'A' மற்றும் 'B' என்ற கூட்டாளிகள் அவர்களுடைய இலாப நட்பங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். 31.12.2003 அவர்களுடைய இருப்பு நிலை குறிப்பு விவரங்கள்:

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
கடனீந்தோர்கள்	65,900	ரொக்கம்	1,200
முதல் :		கடனாளிகள்	9,700
A	30,000	சரக்கிருப்பு	20,000
B	20,000	அறைகலன்	35,000
		கட்டடம்	50,000
	<hr/>		<hr/>
	1,15,900		1,15,900

அவர்கள் 'C' என்பவரை புதிய கூட்டாளியாக $\frac{1}{3}$ இலாப

விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்கிறார்கள் :

- (அ) அவர் முதலாக ரூ. 15,000 கொண்டு வருகிறார்
- (ஆ) சரக்கிருப்பு மற்றும் அறைகலன் மதிப்பு குறைப்படுகிறது (10%)
- (இ) 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு
- (ஈ) கட்டடம் ரூ. 9,500 உயர்த்தப்படுகிறது.
பேரேடு கணக்குகளை தயாரிக்கவும்.

18. The Balance Sheet of P, Q and R who are sharing profits and losses in the ratio of 2:2:1 respectively, was as follows on 31.3.2011 :

Liabilities	Rs.	Assets	Rs.
Bills payable	3,200	Cash	12,825
Creditors	6,250	Bills receivable	2,700
Capital A/c :		Debtors	8,900
P	20,000	Stock	11,150
Q	12,500	Furniture	1,750
R	10,000	Machinery	4,875
P & L A/c	2,250	Building	12,000
	<u>54,200</u>		<u>54,200</u>

'P' retires from the business from 1.4.2011 and his share in the firm is to be ascertained on a revaluation of the assets as follows :

Stock Rs. 10,000, Furniture Rs. 1,500, Machinery Rs. 4,500, Building Rs. 10,000 and Rs. 425 is to be provided for doubtful debts.

The Goodwill of the firm is to be valued at Rs. 3,000. 'P' is to be paid Rs. 5,525 in cash on retirement and balance in 3 equal yearly instalment with interest at 5% p.a. Prepare necessary Ledger A/c.

P, Q மற்றும் R என்ற கூட்டாளிகள் அவர்களுடைய இலாப, நட்டங்களை முறையே 2:2:1 என்ற விகிதத்தில் பிரித்து கொள்கின்றனர். 31.3.2011 அவர்களுடைய இருப்பு நிலை குறிப்பு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
செலுத்தற்குரிய மாற்று சீட்டு	3,200	ரொக்கம்	12,825
கடனீந்தோர்	6,250	பெறுதலுக்குரிய மாற்று சீட்டு	2,700
முதல் :		கடனாளிகள்	8,900
P	20,000	சரக்கிருப்பு	11,150
Q	12,500	பொறிகலன்	1,750
R	10,000	அறைகலன்	4,875
இலாப நட்ட க/கு	2,250	கட்டடம்	12,000
	<u>54,200</u>		<u>54,200</u>

'P' என்ற கூட்டாளி 1.4.2011 அன்று கூட்டாண்மை விட்டு விலகுகிறார். அன்று சொத்துகளின் மறுமதிப்பு விவரங்கள் :
சரக்கிருப்பு ரூ. 10,000, பொறிகலன் ரூ. 1,500, அறைகலன் ரூ. 4,500, கட்டடம் ரூ. 10,000 வாராஜயக்கடன் ரூ. 425.
நற்பெயர் ரூ. 3,000 மதிப்பிடுபடுகிறது. 'P' விலகும்பொழுது ரூ. 5,525 உடனடி ரொக்கமாகவும், மீத தொகை 3 நேர் தவணை முறையில் 5% வட்டி தொகை உடன் கொடுக்கப்படும். தேவையான பேரேடுகளை தயாரிக்கவும்.

19. The following was the Balance Sheet of A and B on 31.12.2012 :

Liabilities	Rs.	Assets	Rs.
Sundry Creditors	38,000	Cash at Bank	11,500
Mrs. A's loan	10,000	Stock-in-trade	6,000
B's loan	15,000	Debtors	20,000
Reserve Fund	5,000	(-) Provision	<u>1,000</u>
A's capital	10,000	Furniture	4,000
B's capital	8,000	Plant and Machinery	28,000
		Investment	10,000
		P & L A/c	<u>7,500</u>
	<u>86,000</u>		<u>86,000</u>

The firm was dissolved on 31.12.2012 as the following was result :

- (a) A took over the investment at an agreed value of Rs. 8,000 and agreed to pay off the loan to Mrs. A
- (b) The assets realised as follows :
Stock Rs. 5,000, Debtors Rs. 18,500, Furniture Rs. 4,500 and Plant and Machinery Rs. 25,000
- (c) The expenses were Rs. 1,100
- (d) Sundry creditors were paid off less 2½% discount
A and B shared profit and losses in the ratio of 3:2.
Journalise the entries to be made on dissolution.

A மற்றும் B – அவர்களுடைய 31.12.2012 -கான இருப்பு நிலை குறிப்பு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
பற்பல கடனீந்தோர்	38,000	ரொக்கம்	11,500
திருமதி A கடன்	10,000	சரக்கிருப்பு	6,000
B – கடன்	15,000	கடனாளிகள்	20,000
காப்பு நிதி	5,000	(-) ஐயக்கடன்	1,000
A முதல்	10,000	பொறிகலன்	4,000
B முதல்	8,000	அறைகலன்	28,000
		முதலீடுகள்	10,000
		இலாப நட்ட க/கு	7,500
	<u>86,000</u>		<u>86,000</u>

31.12.2012 நிறுவனம் கலைக்கப்பட்டது :

(அ) A – முதலீடுகளை ரூ. 8,000 க்கும், திருமதி. A-ன் கடனை செலுத்தவும் ஒத்துக்கொண்டார்

(ஆ) சொத்துகள் உணரப்பட்டது :

சரக்கிருப்பு ரூ. 5,000, கடனாளிகள் ரூ. 18,500,
பொறிகலன் ரூ. 4,500 மற்றும் அறைகலன் ரூ. 25,000

(இ) செலவுகள் ரூ. 1,100

(ஈ) கடனீந்தோருக்கு - 2½% தள்ளுபடியில் செலுத்தப்பட்டது.

A மற்றும் B - 3 : 2 என்ற விகிதத்தில் இலாப நட்டங்களை பிரிக்கின்றனர். நிறுவன கலைப்பிற்கான குறிப்பேடுகளை தருக.

20. A and B are in equal partnership. their balance sheet stood as follows :

Liabilities	Rs.	Assets	Rs.
Capital A :	600	Plant and machinery	1,475
Sundry creditors	3,900	Furniture	400
		Debtors	500
		Stock	625
		Bank	300
		B's capital	1,200
	<u>4,500</u>		<u>4,500</u>

The assets were realised as follows :

Stock Rs. 350, furniture Rs. 200, Debtors Rs. 500 and plant and machinery Rs. 700. The cost of collecting and distributing the estate amounted to Rs. 150. A's private estate is not sufficient even to pay his private liabilities, where as in B's private estate, there is a surplus of Rs. 50. Prepare Realisation A/c. Cash a/c, Creditors a/c, Capital a/c and Deficiency a/c of partners.

A மற்றும் B - சமமான கூட்டாளிகள். அவர்களுடைய இருப்பு நிலை குறிப்பு விவரம்

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
முதல் - A :	600	அறைகலன்	1,475
பற்பல கடனீந்தோர்	3,900	பொறிகலன்	400
		கடனாளிகள்	500

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
		சரக்கிருப்பு	625
		வங்கி	300
		B's முதல்	1,200
	<u>4,500</u>		<u>4,500</u>

சொத்துகள் உணரப்பட்டது :

சரக்கிருப்பு ரூ.350, பொறிகலன் ரூ.200, கடனாளிகள் ரூ.500 அறைகலன் ரூ.700. தேயிலை தோட்டம் எடுக்கப்பட்டு, பிரித்து கொடுக்க ஆன செலவு ரூ.150. A-ன் உடைய தேயிலை தோட்டம் அவருடைய தனிப்பட்ட செலவுகளை செலுத்துவதற்கு போதுமானதாக இல்லை. அதே சமயம் B-ன் உடைய தேயிலை தோட்டம் ரூ.50 நிகர லாபத்தில் உள்ளது.

ரொக்க க/கு, கடனீந்தோர் க/கு, முதல் க/கு, அனைத்து கூட்டாளிகளின் பற்றாக்குறை க/கு தயாரிக்கவும்.

F-6861

Sub. Code

7BCS3C3

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022.

Third Semester

Corporate Secretaryship

MARKETING MANAGEMENT

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define marketing.

சந்தையியல் என்னும் சொல்லை விளக்குக.

2. List out the various objectives of marketing.

சந்தையியலின் நோக்கங்களை கூறுக.

3. List out the various Functions of marketing.

சந்தையிடுகைப் பணிகள் பற்றி குறிப்பிடுக.

4. What are the functions of physical supply?

இடமாற்றப் பணிகள் யாவை?

5. What is assembling?

ஒன்று திரட்டல் என்றால் என்ன?

6. What is product?

பொருள் என்றால் என்ன?

7. What is standardisation?

தரப்படுத்தல் என்றால் என்ன?

8. What is advertising?
விளம்பரம் என்றால் என்ன?

9. What is pricing?
விலை என்றால் என்ன?

10. What is odd pricing?
ஒற்றைப்படையான விலை நிர்ணயம் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the importance and benefits of marketing.
சந்தையியலின் இன்றியமையாமையும் நன்மைகளையும் விவரி.

Or

(b) Explain the features of marketing.
சந்தையியலின் சிறப்பியல்புகளை விவரி.

12. (a) What are the Facilitating Functions? Explain them briefly.
வசதி செய்யும் பணிகள் யாவை? அவைகள் பற்றி விவரி.

Or

(b) Write short notes on: concentration and Dispersion.
குறிப்பு வரைக: ஒரு வழிபடுத்துதல் மற்றும் பரப்பீடு.

13. (a) Explain the importance of product policy.
பொருட் கொள்கையின் முக்கியத்துவத்தை விவரி.

Or

(b) Explain the scope of product policy.
பொருட்கொள்கையின் நோக்கங்களை விவரி.

14. (a) What are the Elements of Advertising? Explain.

விளம்பரத்தின் உட்கூறுகள் யாவை? அவற்றை விவரி.

Or

(b) Explain the Functions of Advertising.

விளம்பரத்தின் பணிகள் விவரி.

15. (a) What are the objectives of pricing Decisions? Explain.

விலை நிர்ணயத்தீர்மானங்களின் நோக்கங்கள் பற்றி விவரி?

Or

(b) Explain the process of price determination of a product.

ஒரு பொருளின் விலையை தீர்மானம் செய்தலின் நிலைகளை விவரி.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain segmentation of consumer markets.

நுகர்வோர் சந்தைகளின் பகுப்பு பற்றி விவரி.

17. Explain the Functions of marketing.

சந்தையின் பணிகளை பற்றி விவரி.

18. What are stages of product life cycle? Explain.

பொருள் ஆயுள்சுழற்ச்சியின் பல்வேறு பருவங்கள் யாவை? அவற்றை விவரி.

19. Explain various media of Advertising.

விளம்பர சாதனங்களின் பாகுபாடுகளை பற்றி விவரி.

20. Briefly explain the kinds of pricing.

விலை நிர்ணயத்தின் வகைகள் சுருக்கமாக விவரி.

F-6862

Sub. Code

7BCS4C1

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022.

Fourth Semester

Corporate Secretaryship

COMPANY LAW AND SECRETARIAL PRACTICE – II

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Director under Companies Act, 2013.
நிறுமச்சட்டம் 2013ன் கீழ் இயக்குநரை வரையறு.
2. State the qualification of director.
இயக்குநரின் தகுதியை கூறுக.
3. State the difference between Whole time Director and Part Time Director.
முழுநேர இயக்குநர் மற்றும் பகுதிநேர இயக்குநர் இடையிலான வேறுபாட்டை கூறுக.
4. Who is an independent director?
சுதந்திரமான இயக்குநர் என்பவர் யார்?
5. What is a quorum?
கோரம் என்றால் என்ன?
6. Who is a proxy?
புதிலாள் என்பவர் யார்?

7. What is investigation of ownership of company?
நிறுமத்தின் உரிமைப் பற்றிய விசாரணை என்றால் என்ன?
8. What is oppression and mismanagement?
அடக்குமுறை மற்றும் தவறான மேலாண்மை என்றால் என்ன?
9. Who is an official liquidator?
சட்டப்படியான கலைப்பாளர் என்பவர் யார்?
10. What is declaration of insolvency?
நொடிப்புநிலை அறிவிப்பு என்றால் என்ன?

Part B (5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the provisions regarding Removal of Directors.
இயக்குநர்களை நீக்குவது தொடர்பான சரத்துகளை விளக்குக.

Or

- (b) Highlight the rights of a director.
இயக்குநரின் உரிமையை முன்னிலைப்படுத்துக.

12. (a) Explain the provision for appointment of manager, Whole time Director and Managing Director.
மேலாளர் முழுநேர இயக்குநர் மற்றும் மேலாண் இயக்குநர் ஆகியோரின் நியமனம் பற்றிய சரத்துகளை விளக்குக.

Or

- (b) Discuss the compensation for loss of office of manager, Whole time Director and Managing Director.
மேலாளர் முழுநேர இயக்குநர் மற்றும் மேலாண் இயக்குநர் அலுவலக பதவியை ஈடுகட்டும் இழுப்பீடு குறித்து விவாதிக்க.

13. (a) Discuss the essentials of a valid meeting.

செல்லுபடியாகும் கூட்டம் பற்றிய அத்தியாவசியங்களைப் பற்றி விவாதிக்க.

Or

(b) State the duties of a company secretary in conduct of a meeting.

ஒரு கூட்டத்தை நடத்துவதற்கான நிறும செயலாளரின் கடமைகளை கூறுக.

14. (a) List down the provision for appointment of auditors.

தணிக்கையாளரின் நியமனம் பற்றிய சரத்துகளை பட்டியலிடுக.

Or

(b) Explain the provision for conduct of inspection and inquiry.

ஆய்வு மற்றும் விசாரணையை நடத்துவதற்கான சரத்துகளை விளக்குக.

15. (a) Explain the powers and duties of Company Liquidator.

நிறும கலைப்பாளரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள் பற்றி விளக்குக.

Or

(b) Discuss the duties of company secretary with regard to liquidation of company.

நிறுமத்தின் கலைப்பு தொடர்பான நிறுமச் செயலாளரின் கடமைகளைப் பற்றி விவாதிக்க.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the procedure regarding appointment of directors.

இயக்குநர்கள் நியமனம் பற்றிய சரத்துக்களை விளக்குக.

17. Explain the overall managerial remuneration for directors

இயக்குநரின் மேலாண்மை ஒட்டு மொத்த மேலாண்மை ஊதியம் பற்றி விளக்குக.

18. Enumerate the various types of company meetings.

பல்வேறு வகையான நிறுமக் கூட்டங்களை கணக்கிடுக.

19. Discuss the provisions regarding prevention of oppression and mis-management

அடக்குமுறை மற்றும் தவறான மேலாண்மை தடுப்பது தொடர்பான சரத்துகளை விவாதிக்க.

20. Describe the various modes for winding up of a company.

பல்வேறு வகையான நிறுமக் கலைப்பு பற்றி விவரிக்க.

F-6863

Sub. Code

7BCS4C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022

Fourth Semester

Corporate Secretaryship

FINANCIAL MANAGEMENT

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define the term finance function.
நிதியியல் செயல்பாடுகளை வரையறு.
2. Explain the scope of financial management.
நிதியியல் மேலாண்மையின் நோக்கத்தை விவரி.
3. Explain the importance of the capital structure.
முதல் அமைப்பினையின் முக்கியத்துவத்தை விவரி.
4. Explain the term 'Point of indifference'. Give the formula.
மாறாப் புள்ளியினை சூத்திரத்துடன் விவரி.
5. State the significance of leverage.
ஆற்றலாதாயத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
6. What are the limitations of excessive working capital?
உபரி வேலை முதலின் தீமைகளைக் கூறுக?

7. What is operating cycle?
செயல்பாட்டுச் சுழற்சி என்றால் என்ன?
8. Explain the variable working capital.
மாறுபடும் வேலை முதலினை விவரி.
9. Discuss the need for capitalization.
முதலாக்கத்தின் தேவைகளை ஆலோசிக்க.
10. What is cash?
ரொக்கம் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Write any five responsibilities of financial management.
நிதியியல் மேலாண்மையின் பொறுப்புகள் ஐந்தினை கூறுக.

Or

- (b) Explain the various types of financial decisions.
நிதியியல் முடிவுகளின் பல்வேறு வகைகளை விளக்குக.
12. (a) From the following information calculate:

(i) EPS

(ii) Earning yield ratio

(iii) P/E ratio

Profit before tax at 40%	Rs. 2,50,000
5,000 equity shares of Rs. 100 each	Rs. 5,00,000
10% Preference shares	Rs. 80,000
Market price of equity shares	Rs. 250

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து:

(i) ஒரு பங்கின் ஈட்டிய வருமானம்

(ii) ஈட்டிய வருமானம் விகிதம்

(iii) ஈட்டிய விலை விகிதம் கண்டறிக.

வரி கட்டும் முன் லாபம் @ 40% ரூ. 2,50,000

ரூ. 100 வீதம், 5,000 சாதாரணப் பங்குகள் ரூ.5,00,000

10% முன்னுரிமைப் பங்குகள் ரூ.80,000

சாதாரணப் பங்கின் சந்தை விலை ரூ.250

Or

(b) The following is the profit and loss account of X Ltd for the year ending 31 March 2009.

Earnings before interest and taxes	60,00,000
Less) Interest on debentures at 11% on 40,00,000	4,40,000
Earnings before tax	55,60,000
Less) Taxes at 50%	27,80,000
Earnings available to shareholders	27,80,000

The company is having 10,00,000 equity shares with a market price of Rs.20.85. Calculate the Price/Earning ratio of the company.

X வரையறு நிறுமத்தின் 31 மார்ச் 2009ம் நாளன்றைய
லாப-நட்டக் கணக்கினை பின்வருமாறு.

வட்டி மற்றும் வரி கட்டும் முன் லாபம்	60,00,000
கழிக்க) கடனீட்டுப் பத்திரத்தின் மீது வட்டி 11% ரூ. 40,00,000	4,40,000
மீது	
வரி கட்டும் முன் லாபம்	55,60,000
கழிக்க) வரி 50%	27,80,000
சாதாரணப் பங்குதாரர்களுக்கு கிட்டும் வருமானம்	27,80,000

நிறுமத்திடம் 10,00,000 பின்னூரிமைப் பங்குகள் உள்ளன.
அதன் சந்தை மதிப்பு ரூ. 20.85. விலை ஈட்டிய விகிதம்
காண்க.

13. (a) Explain the procedure for calculating working capital forecasting.

எதிர்பார்க்கும் வேலை முதலை கண்டறியும்
நடைமுறையினை விவரி.

Or

(b) From the following information, you are required to forecast the working capital requirement.

Projected annual sales	Rs. 50,00,000
Percentage of net profit on cost of sales	20%
Average credit period allowed to debtors	10 weeks
Creditors allowed average credit period	5 weeks
Average inventory carrying (in terms of sales requirement)	6 weeks

Add 10% to the computed figures to allow for contingencies.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து எதிர்பார்க்கும் வேலை முதலின் தேவைகளைக் கண்டறிக.	
திட்டமிடப்பட்ட வருட விற்பனை	ரூ. 50,00,000
அடக்க விலை விற்பனை மீது நிகர லாபம் விகிதம்	20%
கடனாளிகளுக்கு அனுமதிக்கப்பட்டத் தவணைக் காலம்	10 வாரங்கள்
கடன்நீத்தோர் அனுமதித்தத் தவணைக் காலம்	5 வாரங்கள்
சராசரியான சரக்கிருப்பு (விற்பனை அடிப்படையில்)	6 வாரங்கள்
எதிர்பாரா விளைவுகளை சந்திக்க 10% கூடுதல் அனுமதிக்க.	

14. (a) Explain the effects of under-capitalization.

குறை முதலாக்கத்தின் விளைவுகளை விவரி.

Or

(b) Following is the balance sheet of A Ltd.

Liabilities	Rs.	Assets	Rs.
3,000 equity shares of Rs. 10 each	30,000	Building	23,000
2,500, 10% Preference shares of Rs. 10 each	15,000	Furniture	15,000
General reserve	2,000	Machine	10,000
Loan from bank (short term)	5,000	Stock	4,000
	<u>52,000</u>		<u>52,000</u>

The normal earning rate in case of similar companies is 10%.

Ascertain whether the company is properly capitalized when earnings available for equity shareholders are :

(i) Rs.5,000 (ii) Rs.8,000

A விமிடெட்டின் இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
3,000, பின்னூரிமைப் பங்குகள் ரூ. 10 வீதம்	30,000	கட்டிடம்	23,000
2,500, 10% முன்னூரிமைப் பங்குகள் ரூ. 10 வீதம்	15,000	அறைகலன்	15,000

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
பொது காப்பு	2,000	இயந்திரம்	10,000
வங்கி கடன் (குறைந்தக் காலம்)	5,000	சரக்கு	4,000
	<u>52,000</u>		<u>52,000</u>

ஒரே மாதிரி நிறுமங்கள் ஈட்டும் சராசரி லாப விகிதம் 10% ஆகும். பின்னூரிமைப் பங்குதாரர்களுக்கு கிட்டும் லாபம்

(i) ரூ. 5,000 மாகவோ அல்லது (ii) ரூ. 8,000 மாகவோ இருக்கும் போது, நிறுமத்தின் முதலாக்கம் சிறப்பாக நடைப்பெற்றதா எனக் கண்டறிக.

15. (a) Write a note on :

(i) Baumol model

(ii) Miller-Orr model of cash management.

சிறு குறிப்பு வரைக :

ரொக்க மேலாண்மையின் ;

(i) பவுமல் முறை

(ii) மில்லர்-ஓர் முறை.

Or

(b) From the following details, calculate the optimum cash balance on the basis of Baumol model.

Monthly cash requirements Rs. 60,000

Fixed cost per transaction Rs. 10

Interest rate on marketable securities 6% p.a

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து, பவுமல் முறை அடிப்படையில் உத்தம ரொக்க இருப்பினைக் கண்டறிக.

மாத ரொக்கத் தேவை ரூ. 60,000

நிலைச் செலவு ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ரூ. 10

சந்தையியல் முதலீடுகளின் மீது வட்டி விகிதம் 6%

வருடத்திற்கு.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the traditional role of the financial manager and the modern approach of the financial management.

நிதி மேலாளரின் மரபு வழிப் பங்கு மற்றும் நவீனக் கால பங்குகளை விவரி.

17. Two companies X and Y are in the same risk class and identical except that X uses debt while Y uses equity only.

The levered firm X has 10% debentures of Rs.9,00,000

Both the firms earn 20% on their total assets of Rs.15,00,000.

The corporate rate of tax is 40% and the rate of return on equity is 15% for all equity company.

Compute the value of companies X and Y under Net Income Approach and M-M Approach.

ஒரேமித்த செயல் கொண்ட இரு நிறுமங்கள் X மற்றும் Y. ஆனால் அதனுடைய முதலாக்கத்தில் மாறுபாடு உள்ளது. Xன் முதல் கடனீட்டுப் பத்திரமாகவும் Yன் முதல் பின்னூரிமைப் பங்குகளாகவும் உள்ளன.

X-ன் ஆற்றலாதாயம் 10% கடனீட்டுப்பத்திரம் ரூ. 9,00,000. இரு நிறுமங்கள் அதன் மொத்தச் சொத்தின் மதிப்பு ரூ. 15,00,000ல், 20% ஈட்டுக்கின்றன. 40% நிறும வரியுடன், அதன் பங்குகள் மூலம் 15% ஈட்டுக்கின்றன.

நிகர வருமானம் அடிப்படையிலும், எம்-எம் அடிப்படையிலும் இரு நிறுமங்கள் X மற்றும் Yன் மதிப்பினைக் காண்க.

18. From the following details, prepare a statement showing working capital needed to finance a level of activity of 12,000 units of output per annum.

Analysis of selling price per unit;

	Rs.
Raw materials	5
Labour	3
Overheads	2
Total cost	10
Profit	2
Selling price per unit	12

Additional information

- Raw materials are to remain in store on an average — one month.
- Materials are in process, on an average — 2 months.
- Finished goods are in stock on an average — 3 months.
- Credit allowed to debtors — 4 months.
- Credit allowed by suppliers — 2 months.

It may be assumed that production and overheads accrue evenly throughout the year.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து, வருடத்திற்கு 12,000 பொருட்கள் உற்பத்திச் செய்ய ஆகும் வேலை முதலைக் கண்டறியப் பட்டியல் தயார் செய்க.

ஒரு பொருளின் விற்பனை விலை

	ரூ.
மூலப்பொருட்கள்	5
கூலி	3

	ரூ.
இதரச் செலவுகள்	2
மொத்தச் செலவுகள்	10
லாபம்	2
ஒரு பொருளின் விற்பனை விலை	12

இதர விவரங்கள் :

- (அ) மூலப்பொருட்கள் இருப்பு சராசரியாக – ஒரு மாதம்
(ஆ) உற்பத்தியில் மூலப்பொருட்கள் சராசரியாக – 2 மாதங்கள்
(இ) உற்பத்திச் செய்யப்பட்டப் பொருட்கள் சராசரியாக – 3 மாதங்கள்
(ஈ) கடனாளிகளுக்கு அளித்தக் கடன் காலம் – 4 மாதங்கள்
(உ) கடனீந்தோர் அளித்தக் கடன் காலம் – 2 மாதங்கள்

உற்பத்தி மற்றும் இதரச் செலவுகள் வருடங்கள் முழுவதும் கூடுகிறது எனக் கொள்க.

19. Following is the balance sheet of XYZ Ltd, as on 31 March 2009.

Liabilities	Rs.	Assets	Rs.
5,000 equity shares of Rs. 10 each	50,000	Fixed assets	50,000
Reserve and surplus	25,000	Current assets	40,000
Sundry liabilities	15,000		
	<u>90,000</u>		<u>90,000</u>

The normal earning rate in case of similar companies is 15%. You are required to ascertain whether the company is properly capitalized when earnings available for equity shareholders are;

- (a) Rs. 7,500
(b) Rs. 11,250

XYZன் விமிடெட்டின் 31 மார்ச் 2009 அன்றைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
5,000, பின்னூரிமைப் பங்குகள் 10 வீதம்	50,000	நிலைச் சொத்துகள்	50,000
காப்பு மற்றும் உபரி	25,000	நடப்புச் சொத்துகள்	40,000
இதரப் பொறுப்புகள்	15,000		
	<u>90,000</u>		<u>90,000</u>

ஒரே மாதிரி நிறுமங்கள் ஈட்டும் சராசரி லாப விகிதம் 15% ஆகும். பின்னூரிமைப் பங்குதாரர்களுக்கு கிட்டும் லாபம் (அ) ரூ. 7,500மாகவோ அல்லது (ஆ) ரூ. 11,250மாகவோ இருக்கும் போது, நிறுமத்தின் முதலாக்கம் சிறப்பாக நடைப்பெற்றதா எனக் கண்டறிக.

20. Critically discuss the causes and disadvantages of over-capitalisation. Specify the remedial measures for its correction.

உபரி முதலாக்கத்தின் விளைவுகளையும், தீமைகளையும் விரிவாக விவாதிக்க. அதனைச் சரியாக்கும் தீர்வினைக் காண்க.

F-6864

Sub. Code

7BCS4C3

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022

Fourth Semester

Corporate Secretaryship

BUSINESS STATISTICS

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. List out the two advantages of statistics.

புள்ளியியலின் இரண்டு நன்மைகளை பட்டியலிடுக.

2. What do you mean by census?

சென்செக்ஸ் குறித்து நீ அறிந்தது யாது?

3. What is geometric mean?

பெருக்குச் சராசரி என்றால் என்ன?

4. Write short note on mode.

முகடு குறித்து சிறு குறிப்பு எழுதுக.

5. What do you mean by Correlation?

ஒட்டுறவு குறித்து நீவிர் அறிவது யாது?

6. What is Regression line Y on X?

பின்னடைவு சமன்பாடு Y இல் X என்றால் என்ன?

7. Write a note on Factor reversal test.

காரணி தலைகீழ் சோதனை என்றால் என்ன?

8. What is Cost of Living Index number?

வாழ்க்கைச் செலவு குறியீட்டு எண் என்றால் என்ன?

9. What is Mutually exclusive event?

பரஸ்பர நிகழ்வு என்றால் என்ன?

10. What is conditional probability?

நிபந்தனை நிகழ்தகவு என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer ALL questions. Choosing either (a) or (b).

11. (a) Marks scored by 30 students are given below

41 55 48 47 53 48 33 32 42 55
44 38 60 65 71 80 41 53 47 48
55 20 31 34 42 51 35 30 26 25

Make a frequency distribution taking a class interval of 10 marks take the first class interval as 0-10

30 மாணவர்களின் எடுத்த மதிப்பெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

41 55 48 47 53 48 33 32 42 55
44 38 60 65 71 80 41 53 47 48
55 20 31 34 42 51 35 30 26 25

10 இடைவெளியில், முதல் பிரிவு இடைவெளி 0-10 ஆக அதிர்வென் விநியோகம் செய்க.

Or

- (b) Present the following information in suitable tabular form, supplying the figures not directly given.

In 2012, out of 2000 workers in a factory, 1550 were members of a trade union. The number of women workers employed was 250 out of which 200 did not belong to any trade union.

In 2017, the number of union workers was 1725 of which 1600 were men. The number of non-union workers was 380, among whom 155 were women.

பின்வரும் முழுமையாக கொடுக்கப்படாத தகவல்களின் அடிப்படையில் தகுந்த அட்டவணையை கொடுக்கவும்

2012ம் வருடம், 2000 தொழிலாளிகள் கொண்ட ஒரு தொழிற்சாலையில், 1550 தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள். பெண் தொழிலாளர்கள் 250, இதில் 200 எந்த தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் அல்ல.

2017ம் வருடம், 1725 தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களில் 1600 பேர் ஆண்கள், தொழிற்சங்க உறுப்பினர் அல்லாதோர் 380, அதில் 155 பெண்கள்.

12. (a) Calculate geometric mean from the following data:

X 6 7 8 9 10 11

F 4 6 9 5 2 8

பின்வரும் தகவலின்படி பெருக்குச் சராசரியை கணக்கிடவும்

X 6 7 8 9 10 11

F 4 6 9 5 2 8

Or

(b) Calculate the Q1 and Q3 from the following table.

Marks	Frequency
10-25	6
25-40	20
40-55	44
55-70	26
70-85	3
85-100	1

பின்வரும் அட்டவணையின் மூலம் Q1 மற்றும் Q3 கணக்கிடவும்

Marks	Frequency
10-25	6
25-40	20
40-55	44
55-70	26
70-85	3
85-100	1

13. (a) The following are the marks of 100 students of B. Com. Find the mean deviation

Marks	0-10	10-20	20-30	30-40	40-50	50-60	60-70	70-80
No. of Students	13	6	9	11	10	18	23	10

100 B.Com. மாணவர்களின் மதிப்பெண்கள் கொண்டு சராசரி விலக்கம் கண்டு பிடிக்கவும்

மதிப்பெண்கள்	0-10	10-20	20-30	30-40	40-50	50-60	60-70	70-80
மாணவர்களின் எண்ணிக்கை	13	6	9	11	10	18	23	10

Or

- (b) You are given the following information, Find the Regression lines X on Y and Y on X.

	Price (Rs)	Demand (thousand units)
Mean	10	35
Standard deviation	2	5
Correlation Coefficient		+0.8

பின்வரும் தகவலின் அடிப்படையில், பின்னடைவு சமன்பாடுகள் X இல் Y மற்றும் Y இல் X கண்டுபிடிக்கவும்

	விலை	தேவை (1000 அலகுகள்)
சராசரி	10	35
தரவிலக்கம்	2	5
ஒட்டுறவு		+0.8

14. (a) Calculate Index number by Marshall Index method and Bowley's Index method.

Commodity	Unit consumed		Price per unit	
	2014	2015	2014	2015
A	20	16	1.2	2.0
B	35	38	2.1	2.4
C	10	9	3.0	4.1
D	45	50	0.8	1.2

மார்சல் குறியீடுமுறை மற்றும் பெளலிஸ் குறியீடுமுறை மூலம் குறியீட்டு எண்ணை கணக்கிடவும்

அலகு நுகர்வு ஒரு அலகு விலை

பொருட்கள்	2014	2015	2014	2015
A	20	16	1.2	2.0
B	35	38	2.1	2.4
C	10	9	3.0	4.1
D	45	50	0.8	1.2

Or

(b) Find the trend values by three yearly moving average method.

Year	Sales (in '000)	Year	Sales (in '000)
2008	200	2012	210
2009	208	2013	225
2010	220	2014	240
2011	250	2015	230

போக்கு மதிப்பை மூன்றாண்டு நகரும் சராசரி கொண்டு கண்டுபிடிக்கவும்

வருடம்	விற்பனை (‘000)	வருடம்	விற்பனை (‘000)
2008	200	2012	210
2009	208	2013	225
2010	220	2014	240
2011	250	2015	230

15. (a) Two cards are drawn from a pack of cards at random. What is the probability that it will be?

(i) A diamond and a heart,

(ii) A king and a queen

(iii) Two king?

சீரற்ற முறையில் ஒரு தொகுப்பிலிருந்து இரண்டு அட்டைகள் எடுக்கப்படுகின்றன.

(i) ஒன்று டைமண்ட் மற்றும் ஹார்ட்டாகவும்

(ii) ஒன்று கிங் மற்றும் குயின்னாகவும்

(iii) இரண்டு கிங்காக இருப்பதற்கான நிகழ்தகவு யாது.

Or

(b) What is the probability of getting 3 white balls in a draw of 3 balls from a box containing 6 white and 5 red balls?

6 வெள்ளை மற்றும் 5 சிவப்பு பந்துகள் உள்ள பெட்டியில் இருந்து எடுக்கப்படும் முன்று பந்துகளும் 3 வெள்ளை பந்துகளாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the various types of classifications.

பல்வேறு விதமான வகைப்பாடுகளை விவரிக்கவும்.

17. Calculate Mean, Median and Mode from the following table

X	0-10	10-20	20-30	30-40	40-50
F	4	10	18	6	2

சராசரி , இடைநிலை சராசரி மற்றும் முகட்டினை பின்வரும் அட்டவணையின் மூலம் கண்டிப்பிடிக்கவும்

X	0-10	10-20	20-30	30-40	40-50
F	4	10	18	6	2

18. Determine the regression equation which may be associated with these values and calculate correlation.

X	89	98	66	42	44	58	55
Y	65	76	58	56	49	53	58

பின்னடைவு சமன்பாடு மற்றும் ஒட்டுறவை கணக்கிடவும்.

X	89	98	66	42	44	58	55
Y	65	76	58	56	49	53	58

19. Calculate Fisher's Ideal index from the following data and show that it satisfies the Time Reversal Test and Factor Reversal Test.

Commodity	Quantity (kg)		Price per unit	
	2014	2015	2014	2015
A	20	16	1.2	2.0
B	35	38	2.1	2.4
C	10	9	3.0	4.1
D	45	50	0.8	1.2

பின்வரும் தகவல்களைக் கொண்டு பிஸ்சர் குறியீட்டு எண்ணை கண்டுபிடிக்கவும், மேலும் அது நேர தலைகீழ் சோதனை மற்றும் காரணி தலைகீழ் சோதனையை திருப்தி படுத்தியதா என்று காட்டவும்.

பொருட்கள்	அளவுகள் (kg)		ஒரு அலகின் விலை	
	2014	2015	2014	2015
A	20	16	1.2	2.0
B	35	38	2.1	2.4
C	10	9	3.0	4.1
D	45	50	0.8	1.2

20. Two dices are throw in a What is the probability that it will be
- The total of the number on the dice is 8
 - The first die show 6,
 - The total of the number on the dice is greater than 8
 - The total number on the dice is 13
 - Both the dice show the same number.
 - The sum of the number shown by the dices is less than 5.
 - The sum of the number show by the dice is exactly 6.

இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. அப்பொழுது

(அ) கூட்டு தொகை 8 ஆக பகடை இருப்பது

(ஆ) முதல் பகடை 6 ஆக இருப்பது

(இ) பகடையின் கூட்டுதொகை 8க்கு மேல் இருப்பது

(ஈ) பகடையின் கூட்டுதொகை 13 ஆக இருப்பது

(உ) இரண்டும் ஒரே எண்ணாக இருப்பது

(ஊ) பகடையின் கூட்டுதொகை 5 க்கு குறைவாக இருப்பது

(எ) பகடையின் கூட்டுதொகை 6ஆக இருப்பதற்கான நிகழ்தகவு யாவை?

F-6865

Sub. Code

7BCS5C1

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022

Fifth Semester

Corporate Secretaryship

COMMERCIAL LAW

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is lawful object?

சட்டபூர்வமான பொருள் என்றால் என்ன?

2. What are the conditions of acceptance?

ஏற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகள் என்றால் என்ன?

3. What do you mean by consideration?

பரஸ்பர ஒப்புதல் என்பதன் பொருள் என்ன?

4. Who are lunatics?

உள மனம் இல்லாதவர் என்பவர் யார்?

5. Define “void agreements”.

செல்லாத உடன்பாடு வரையறு.

6. What are reciprocal promises?

பரஸ்பர வாக்குறுதி என்றால் என்ன?

7. When a contract is discharged by the operation of law?
சட்டத்தின் செயல்பாட்டின் மூலம் ஒரு ஒப்பந்தம் வெளியேற்றப்படுகிறது?
8. What do you mean by quasi contract?
பகுதி ஒப்பந்தம் என்பதன் நீவிர் கூறும் பொருள் என்ன?
9. Define a contract of guarantee.
ஒப்பந்தம் உத்திரவாதம் வரையறு.
10. Explain the duties of the bailor.
ஒப்படைவு செய்வோரின் கடமைகளை விளக்குக.

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) List out the various essentials of a valid contract.
செல்லுபடியாகும் ஒப்பந்தத்தின் பல்வேறு அத்தியாவசியங்களை பட்டியலிடுக.
- Or
- (b) State the various modes of revocation.
திரும்ப பெறுவதற்கான பல்வேறு முறைகளை கூறுக.
12. (a) What do you mean privities of contract?
ஒப்பந்தத்தின் தனியுரிமையை பற்றி நீவிர் கூறும் பொருள் என்ன?
- Or
- (b) Who are persons of unsound mind?
தெளிவற்ற மனம் கொண்ட நபர் என்பவர் யார்?
13. (a) What is mean by anticipatory breach of contract?
ஒப்பந்தத்தை முன்கூட்டியே மீறுதல் என்பதன் பொருள் என்ன?

Or

2

F-6865

(b) What are the different kinds of discharge by performance?

செயல்திறன் மூலம் பல்வேறு வகையான வெளியேற்றங்கள் யாவை?

14. (a) What is the difference between penalty and liquidated damages?

அபராதம் மற்றும் கலைக்கப்படும் சேதங்களிடையே உள்ள வேறுபாடு யாவை?

Or

(b) What do you understand by doctrine of quantum meruit?

குவாண்டம் மெரியுட் கோட்பாட்டை நீவிர் புரிந்து கொண்டது என்ன?

15. (a) What are the requisites of valid bailment?

செல்லுபடியாகும் ஒப்படைவு செய்வோரின் தேவைகள் யாவை?

Or

(b) What are the rights and the obligations of finder of goods?

பொருட்களை கண்டுபிடிப்பவரின் உரிமைகள் மற்றும் கடமைகள் யாவை?

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Define the term acceptance. Write about the conditions of acceptance.

ஏற்றுக்கொள்ளுதல் என்பதன் பதத்தினை வரையறு. ஏற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை எழுதுக.

17. Write a short note on

(a) Devolution of joint promises

(b) Reciprocal promises

சிறுகுறிப்பு வரைக:

(அ) கூட்டு வாக்குறுதிகள் பகிர்வு

(ஆ) பரஸ்பர உத்திரவாதம்

18. How far are liabilities of the parties to a contract affected by supervening impossibility?

ஒரு ஒப்பந்தத்தில் கட்சிகளின் பொறுப்புகள் எவ்வளவு தூரம் சாத்தியமற்றது?

19. State the principles on which damages are awarded on a breach of contract

ஒப்பந்த மீறலில் எந்த சேதங்கள் வழங்கப்படுகின்றன என்ற கொள்கையை கூறுக.

20. Define the term pledge. What are the respective rights and duties of pawnor and pawnee?

அடகு என்ற பதத்தினை வரையறு? ஈட்டின் பெயரில் கடன் கொடுத்தவர் மற்றும் கடன் வாங்கியவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் யாவை?

F-6866

Sub. Code

7BCS5C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022

Fifth Semester

Corporate Secretaryship

CORPORATE ACCOUNTING – I

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What are the different types of shares?
பல்வேறு வகையான பங்குகள் யாவை?
2. Write short note Call-in-advance.
முன்கூட்டியே பெற்ற அழைப்பு – சிறு குறிப்பு வரைக.
3. What is Debenture?
கடன் பத்திரம் என்றால் என்ன?
4. State the various methods of redemption of debentures.
கடன் பத்திரங்களை மீட்பதற்கான பல்வேறு முறைகளைக் கூறவும்.
5. What is average profit?
சராசரி இலாபம் என்றால் என்ன?
6. What is 'Normal rate of Return'?
'சாதாரண விலை திருப்புதல்' என்றால் என்ன?

7. What is meant by interim dividend?

இடைக்கால பங்கிலாபத்தின் பொருள் என்ன?

8. What are tangible assets?

புலானகும் சொத்துகள் என்றால் என்ன?

9. What is Internal Reconstruction?

உள் புனரமைப்பு என்றால் என்ன?

10. What is the purpose of amalgamation?

ஒன்றிணைப்பின் நோக்கம் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** the questions, choosing either (a) or (b).

11. (a) Sunshine Company limited was newly formed with an authorized capital of Rs. 5,00,000 divided into 50000 equity shares of Rs.10 each. The company issued 25,000 equity shares at a premium of Rs. 1 per share payable Rs.2 on application; Rs. 4 on allotment (including premium); Rs. 5 on first and final call.

Applications for 30,000 shares were received. Directors allotted the shares and the excess money received on applications was returned. All the shareholders paid the allotment and call money except Shri Patil, who failed to pay call money on 800 shares. The directors forfeited those shares. The forfeited shares were re-issued to Shri Mahajan at Rs.9 per share as fully paid. Give journal entries including cash transactions.

சன்ஷன் கம்பெனி நிறுவனம் புதிதாக ரூ. 5,00,000 அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்துடன் 50,000 பங்கு பங்குகளாக தலா ரூ. 10 பிரிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் 25,000 பங்கு பங்குகளை ஒரு பங்குக்கு ரூ.1 பிரீமியத்தில் வழங்கியது, விண்ணப்பத்தின்போது செலுத்தவேண்டிய ரூ.2; ஒதுக்கீடு ரூ.4 (பிரீமியம் உட்பட); முதல் மற்றும் இறுதி அழைப்பில் ரூ. 5.

30,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இயக்குநர்கள் பங்குகளை ஒதுக்கினர் மற்றும் விண்ணப்பங்களில் பெறப்பட்ட அதிகப்படியான பணம் திருப்பி அனுப்பப்பட்டது. 800 பங்குகளில் கால்பணம் செலுத்தத் தவறிய திருபாட்டில் தவிர அனைத்து பங்குதாரர்களும் ஒதுக்கீடு மற்றும் அழைப்புப் பணத்தை செலுத்தினார். இயக்குநர்கள் அந்த பங்குகளை, பறிமுதல் செய்யப்பட்ட பங்குகள் முழுமையாக செலுத்தப்பட்ட ஒரு பங்குக்கு ரூ. 9 என்ற விலையில் ஸ்ரீ மகாஜனுக்கு மீண்டும் வழங்கப்பட்டன. ரொக்க பரிவர்த்தனைகள் உள்ளிட்ட குறிப்பேடுகளை கொடுங்கள்.

Or

(b) What are the conditions for redemption of preference shares?

முன்னுரிமை பங்குகளை மீட்பதற்கான நிபந்தனைகள் யாவை?

12. (a) New way ltd issues 1,000 6% debentures of Rs. 100 each. Give journal entries in each of the following cases:

- (i) The debentures are issued and redeemed at par;
- (ii) They are issued at a discount of 6% but redeemed at par;
- (iii) They are issued at a premium of 5% but redeemed at par
- (iv) They are issued at a discount of 4% but are redeemed at a premium of 5%.

New way லிமிடெட் 1,000 6% கடன் பத்திரங்களை தலா ரூ. 100 வெளியிடுகிறது. பின்வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பத்திரிகை உள்ளீடுகளை வழங்கவும்

- (i) கடன் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன மற்றும் சமமாக மீட்கப்படுகின்றன;
- (ii) அவை 6% தள்ளுபடியில் வழங்கப்படுகின்றன, ஆனால் சமமாக மீட்கப்படுகின்றன;
- (iii) அவை 5% பிரீமியத்தில் வழங்கப்படுகின்றன. ஆனால் சமமாக மீட்கப்படுகின்றன;
- (iv) அவை 4% தள்ளுபடியில் வழங்கப்படுகின்றன, ஆனால் 5% பிரீமியத்தில் மீட்கப்படுகின்றன.

Or

- (b) How do you calculate Time ratio and Sales ratio?

நேரவிகிதம் மற்றும் விற்பனை விகிதத்தை எவ்வாறு கணக்கிடுகிறீர்கள்?

13. (a) Amudha company decided to purchased a business its profit for the last 5 years are 2013 – Rs. 25,000, 2014 – Rs. 35,000, 2015 – Rs. 31,000, 2016 – Rs. 37,000 and 2017 – Rs. 42,000. The reasonable remuneration of the proprietor of the business is Rs. 6,000 pa., but it was not been taken into account for calculation of above mentioned profit. Calculate goodwill on the basis of three purchase of the average profit.

கடந்த 5 ஆண்டுகளாக ஒரு வணிகத்தை வாங்க முடிவு செய்த அமுதன் நிறுவனம் 2013 – ரூ. 25,000, 2014 – ரூ. 35,000, 2015 – ரூ.31,000, 2016 – ரூ. 37,000 மற்றும் 2017 – ரூ. 42,000. வணிக உரிமையாளரின் நியாமான ஊதியம் ரூ. 6,000 ஆகும். ஆனால் மேலே குறிப்பிட்ட இலாபத்தை கணக்கிடுவதற்கு இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சராசரி இலாபத்தின் மூன்று வாங்குதல் அடிப்படையில் நல்லெண்ணத்தைக் கணக்கிடுங்கள்.

Or

- (b) From the following particulars, Calculate the value per equity shares:

2,000 9% Preference Share of Rs. 100 each
Rs. 2,00,000

50,000 Equity shares of Rs. 10 each Rs. 8 per share
paid up Rs. 4,00,000

Expected profits per year before tax Rs. 2,18,000

Rate of Tax 50%

Transfer to General reserve every year 20% of the
profit

Normal rate of earnings 15%.

பின்வரும் விவரங்களிலிருந்து, பங்கு பங்குகளின்
மதிப்பைக் கணக்கிடுக:

2,000 9% விருப்பத்தேர்வுகள், பங்குகள் ஒவ்வொன்றும்
ரூ. 100 ரூ. 2,00,000 50,000 பங்கு ஒன்றுக்கு ரூ. 10
பங்கு ஒன்றுக்கு ரூ. 8 செலுத்தப்பட்ட ரூ. 4,00,000
வரிக்கு முன்பு எதிர் பார்க்கப்படும் இலாபங்கள் ரூ.
2,18,000 வரி 50% பொது இருப்புக்கு ஒவ்வொரு
ஆண்டும் 20% இலாப விகிதம் 15% இலாப விகிதம்.

14. (a) The accounts of the Sun Ltd showed an amount of Rs. 3,00,000 to the credit of profit and loss a/c on 31st March 2018 out of which the directors decided to place Rs. 60,000 to general reserve and Rs. 42,000 to debenture redemption fund. At the annual general meeting held on 15.03.2018. It was decided to place Rs. 20,000 to a development reserve and to pay a bonus of 2.5% of the profit to the directors as additional remuneration. The payment of the half-yearly dividends on Rs. 5,00,000 6% cumulative preference shares on 30th September 2017 and 31st March 2018 was confirmed and a dividend @ 10% was declared on the equity share capital of the face value of Rs. 6,00,000. The balance of profit & Loss a/c is to be carried forward to next year. Prepare Profit and Loss Appropriation a/c showing the above arrangement.

சன் லிமிடெட் நிறுவனத்தின் கணக்குகள் 2018 மார்ச் 31 அன்று இலாபம் மற்றும் இழப்பு அ/இ கடன் ரூ. 3,00,000 ஐக் காட்டியது, அதில் இயக்குனர்கள் பொது இருப்புக்கு ரூ. 60,000 மற்றும் கடன் பத்திர மீட்பு நிதிக்கு ரூ. 42,000 வைக்க முடிவு செய்தனர் 15.03.2018 அன்று நடைபெற்ற வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் வளர்ச்சி ஒதுக்குப் பகுதி ஒன்றுக்கு ரூ. 20,000 வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும், கூடுதல் ஊதியமாக இயக்குநர்களுக்கு 2.5% இலாபத்தை போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது. 2017 செப்டெம்பர் 30 மற்றும் 2018 மார்ச் 31 ஆம் தேதிகளில் ரூபா 5,00,000 6% ஒட்டுமொத்த முன்னுரிமைப் பங்குகளின் மீதான அரையாண்டு ஈவுத் தொகைகளின் கொடுப்பனவு உறுதிப்படுத்தப்பட்டு, ரூ. 6,00,000 முகமதிப்பின் பங்கு மூலதனத்தின் மீது 10% @ 10% ஈவுத்தொகை பிரகடனப்படுத்தப்பட்டது. இலாப மீதி நட்டம் அ/இ அடுத்த ஆண்டு வரை முன்னெடுக்கப்பட உள்ளது.

மேலே உள்ள ஏற்பாட்டைக் காட்டும் இலாப நட்ட ஒதுக்கீட்டைத் தயாரித்தல்.

Or

- (b) Following balances have been extracted from the books of Rama Ltd on 31st March 2014:

Equity Share capital (1,00,000 shares of Rs. 10 each) Rs. 10,00,000; Securities Premium Rs. 2,00,000; 12% debentures Rs. 5,00,000; Creditors Rs. 2,00,000; Proposed Dividend Rs. 50,000; Surplus i.e. Balance in statement of profit and loss (Debit) Rs. 50,000; Land and Building Rs. 9,00,000; Government Bonds Rs. 5,00,000 Capital work-in-progress (Building) Rs. 3,50,000 and Discount on issue of 12% Debentures Rs. 1,00,000; Cash at Bank Rs. 50,000; Furniture Rs. 60,000; Debtors Rs. 20,000. Debentures were issued on 1st April 2013 redeemable after 5 years i.e., on 31st March 2017. Surplus i.e. Balance in statement of profit and loss is before writing off Discount on issue of debentures. Prepare the balance sheet of the company in statement under Companies Act 1956.

2014 மார்ச் 31ஆம் தேதி ராமாலிமிடெட் புத்தகங்களில் இருந்து பின்வரும் இருப்புகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. ஈக்விட்டிஷேர் மூலதனம் (தலா ரூ. 10 என்ற 1,00,000 பங்குகள்) ரூ. 10,00,000, பிணையங்கள் பிரீமியம் ரூ. 2,00,000, 12% கடன்பத்திரங்கள் ரூ. 5,00,000, கடன் கொடுத்தவர்கள் ரூ. 2,00,000, உத்தேசபங்கிலாப ரூ. 50,000, உபரி அதாவது இலாபம் மற்றும் நட்ட அறிக்கையில் இருப்பு (பற்று) ரூ. 50,000, நிலம் மற்றும் கட்டிடம் ரூ. 9,00,000, அரசாங்க பத்திரங்கள் ரூ. 5,00,000, மூலதனப் பணி முன்னேற்றம் (கட்டிடம்) ரூ. 3,50,000 மற்றும் 12% கடன் பத்திரங்கள் வழங்கும் போது தள்ளுபடி ரூ. 1,00,000, வங்கியில் ரொக்கம் ரூ. 50,000, மரச்சாமான்கள் ரூ. 60,000, கடனாளிகள் ரூ. 20,000, கடன்பத்திரங்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2017 மார்ச் 31 அன்று மீடக்க கூடிய ஏப்ரல் 1, 2013 அன்று வழங்கப்பட்டன.

உபரி அதாவது இலாபம் மற்றும் நட்ட அறிக்கையில் இருப்பு என்பது கடன்பத்திரங்கள் பிரச்சினையில் தள்ளுபடியை எழுதுவதற்கு முன் உள்ளது. நிறுவனத்தின் இருப்பு நிலைக் குறிப்பை காம்பேஸ் சட்டம் 1956-ன் கீழ் அறிக்கையில் தயாரிக்கவும்.

15. (a) Distinguish between amalgamation and absorption.

ஒன்றிணைப்பு மற்றும் உறிஞ்சுதல் (absorption) இடையே வேறுபடுத்துக.

Or

(b) The following is the Balance sheet of X ltd as on 31.03.2018

Liabilities	Rs.	Assets	Rs.
2,00,000 shares of Rs. 10 each	20,00,000	Land and Building	10,00,000
General Reserve	2,50,000	Plant and Machinery	15,00,000
Dividend Equalisation Reserve	2,00,000	Furniture	25,000
Profit and Loss a/c	51,000	Work-in- Progress	3,00,000
12% Debentures	10,00,000	Stock	6,00,000
Sundry Creditors	3,00,000	Sundry Debtors	2,50,000
		Cash at bank	1,26,000
	<u>38,01,000</u>		<u>38,01,000</u>

The company was absorbed by A Ltd on the above date. The consideration for the absorption is the discharge of the debentures at a premium of 5% taking over the liability in respect of sundry creditors and a payment of Rs. 7 in cash and one share of Rs.5 in A Ltd at the market value of Rs. 8 per share for every share in the X Ltd., The cost of liquidation of Rs. 15,000 is to be met by the purchasing company. Close the books of X Ltd prepare necessary ledger accounts and pass journal entries in the books of A Ltd.

31.03.2018 அன்று வரை எக்ஸ் லிமிடெட்டின் இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
2,00,000 பங்குகள் தலா ரூ. 10	20,00,000	நிலம் மற்றும் கட்டிடங்கள்	10,00,000
பொது ஒதுக்கு	2,50,000	ஆலை மற்றும் இயந்திரங்கள்	15,00,000
பங்கிலாப சமப்படுத்தல் இருப்பு	2,00,000	அறைகலன்	25,000
இலாபம் மற்றும் நட்டம் அ/இ	51,000	நடைப்பெறும் வேலை	3,00,000
12% கடன் பத்திரங்கள்	10,00,000	சரக்கிருப்பு	6,00,000
பற்பல கடனீந்தோர்	3,00,000	பற்பல கடனாளிகள்	2,50,000
		வங்கியில் ரொக்கம்	1,26,000
	<u>38,01,000</u>		<u>38,01,000</u>

நிறுவனம் 31.03.2018 தேதி ஒரு லிமிடெட் உட்கவருப்படுகிறது. கடனீந்தோர் மீதான பொறுப்பை 5% பிரீமியத்தில் விடுவிப்பதும், ரொக்கமாக ரூ. 7 மற்றும் ஒரு பங்கு ரூ. 5 என்ற ஒரு பங்கு ரூ. 5 என்ற சந்தை மதிப்பில் எக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்குக்கும் ரூ. 8 என்ற சந்தை மதிப்பில் செலுத்தப்பட வேண்டும்.

ரூ. 15,000-ஐ கலைப்பதற்கான செலவு ஆகும்.

ரூ. 15,000-ஐ வாங்கும் நிறுவனத்தால் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

எக்ஸ் லிமிடெட் புத்தகங்களை மூடவும் தேவையான பேரேடு கணக்குகள் மற்றும் ஏ லிமிடெட் புத்தகங்களில் பத்திரிகை உள்ளீடுகளை அனுப்பவும்.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Blue Star Ltd., issued a prospectus inviting applications for 50,000 equity shares of Rs. 10 each, payable Rs. 5 per application (including Rs. 2 as premium), Rs. 4 as per allotment and the balance towards 1st and final call.

Applications were received for 65,000 shares. Application money received on 5,000 shares was refunded with letter of regret and allotments were made pro rata to the applicants of 60,000 shares. Money overpaid on applications including premium was adjusted on account of sums due on allotment.

Mr. Sharma to whom 700 shares were allotted failed to pay the allotment money and his shares were forfeited by the Directors on his subsequent failure to pay the call Money.

All the forfeited shares were subsequently sold to Mr. Jain credited as fully paid for Rs. 9 per share. You are required to set out the journal entries and the relevant entries in the cash book.

புள்ள ஸ்டார் லிமிடெட், 50,000 பங்கு பங்குகளுக்கு தலா ரூ. 10, விண்ணப்பத்திற்கு ரூ. 5 (பிரீயமாக ரூ. 2 உட்பட), ஒதுக்கீட்டின் படி ரூ. 4 மற்றும் மீதமுள்ள 1 வது மற்றும் இறுதி அழைப்புக்கு விண்ணப்பங்களை அழைத்தது. 65,000 பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 5,000 பங்குகளில் பெறப்பட்ட விண்ணப்பப் பணம் வருத்தக் கடிதத்துடன் திருப்பியளிக்கப்பட்டது மற்றும் 60,000 பங்குகளின் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடுகள் சார்பு ராட்டா செய்யப்பட்டன.

ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைகளின் காரணமாக பிரீமியம் உள்ளிட்ட விண்ணப்பங்களில் அதிக பணம் செலுத்தப்பட்டது. 700 பங்குகள் ஒதுக்கப்பட்ட திரு. சர்மா ஒதுக்கீடு பணத்தை செலுத்தத் தவறிவிட்டார்.

பின்னர் பணம் என்ற அழைப்பை செலுத்தத் தவறியதன் காரணமாக அவரது பங்குகள் இயக்குநர்களால் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பங்குகளும் பின்னர் திரு. ஜெயின் நிறுவனத்திற்கு விற்கப்பட்டன, இது ஒரு பங்குக்கு ரூ. 9 க்கு முழுமையாக செலுத்தப்பட்டது. நீங்கள் பத்திரிகை உள்ளீடுகள் மற்றும் பண புத்தகத்தில் தொடர்புடைய உள்ளீடுகளை அமைக்க வேண்டும்.

17. Flat private Ltd., was incorporated on 1st July, 2015 to take over the running business of Mr. Round with effect from 1st April, 2015. The following profit and loss account for the year ended 31st March, 2016 was drawn up:

	Rs.		Rs.
To commission	2,625	By Gross profit	98,000
To advertisement	5,250	By Bad debt realized	500
To managing Director's Remuneration	9,000		
To deprecation	2,800		
To salaries	18,000		
To insurance	600		
To preliminary	700		
To rent and taxes	3,000		
To discount	350		
To bad debts	1,250		
To net profit	54,925		
	98,500		98,500

The following details are available:

- (a) The average monthly turnover from July 2015 onwards was double than that of the previous months.
- (b) Rent for the first 3 months was paid @ Rs. 200 p.m. and there after at a rate increased by Rs.50 p.m.
- (c) Bad debt Rs. 350 related to sales effected after 1st September, 2015 and the realization of bad debts was in respect of debts written off during 2008.
- (d) Advertisement expenses were directly proportionate to the sales.

You are required to find out the profit prior to incorporation and state the treatment thereof in the books of the company.

பிளாட் தனியார் லிமிடெட், 1 ஏப்ரல் 2015 முதல் திரு சுற்று இயங்கும் வணிக எடுத்து ஜூலை 1, 2015 அன்று இணைக்கப்பட்டது. மார்ச் 31, 2016 உடன் முடிவடைந்த ஆண்டுக்கான பின்வரும் இலாப நட்டக் கணக்கு வரையப்பட்டது.

	ரூ.		ரூ.
கமிஷன் செய்ய	2,625	மொத்த இலாபம்	98,000
விளம்பரம்	5,250	வாராக்கடன் மூலம் உணரப்பட்டது	500
மேலாண்மை இயக்குநரின் மதிப்பீதியம்	9,000		
தேய்மானம்	2,800		
சம்பளம்	18,000		
காப்புறுதி	600		
முதலின் செலவு	700		
வாடகை மற்றும் வரி	3,000		
தள்ளுபடி	350		
வாராக்கடன்	1,250		
நிகர இலாபம்	54,925		
	<u>98,500</u>		<u>98,500</u>

பின்வரும் விவரங்கள் உள்ளன.

- (அ) ஜூலை 2015 முதல் சராசரி மாதாந்திர விற்று முதல் முந்தைய மாதங்களை விட இரு மடங்காக இருந்தது.
- (ஆ) முதல் 3 மாதங்களுக்கான வாடகை ரூ. 200 p @ m. அதன் பின்னர் ரூ. 50 p. m
- (இ) வாரக்கடன் ரூ. 350 செப்டம்பர் 1, 2015 க்குப் பிறகு ஏற்பட்ட விற்பனை தொடர்பானது மற்றும் வாராக்கடன் களை அடைதல் 2008 ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் தொடர்பான இருந்தது
- (ஈ) விளம்பரச் செலவுகள் விற்பனைக்கு நேரடியாக விகிதாச்சாரத்தில் இருந்தன. நிறுவனத்தின் புத்தகங்களில் அதன் சிகிச்சையை நீங்கள் இணைக்கப்படுவதற்கு முன் இலாபத்தைக் கண்டறிந்து கூற வேண்டும்.

18. The net profit of a company after providing for taxation for the past five years are Rs. 40,000, Rs. 4,200, Rs. 45,000, Rs. 46,000 and Rs. 47,000. The capital employed in the business is Rs. 4,00,000 on which a reasonable rate of return of 10% is expected. It is expected that the company will be able to maintain its super profits for the next five years.

- (a) Calculate the value of goodwill of business on the basis of an annuity of super profits taking the present value of annuity of one rupee for five years at 10% interest as Rs. 3.78.
- (b) Calculate the goodwill by capitalizing the excess of the annual average distributable profits over the reasonable return on capital employed on the basis of the same return of 10%.
- (c) Calculate goodwill on 5 years purchase of super profit.

கடந்த ஐந்து ஆண்டுகளாக வரி விதிப்பை வழங்கிய பின்னர் ஒரு நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.40,000, ரூ. 42,000, ரூ. 45,000 ரூ. 46,000 மற்றும் ரூ. 47,000 ஆகும். வணிகத்தில் பணியமர்த்தப்பட்ட மூலதனம் ரூ. 4,00,000 ஆகும், இதில் நியாயமான வருவாய் விகிதம் 10% எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதன் சூப்பர் இலாபங்களை பராமரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(அ) ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு ரூபாய் ஆண்டுத் தொகையின் தற்போதைய மதிப்பை ரூ. 3.78 ஆக 10% வட்டியாக எடுத்துக் கொண்டு, சூப்பர் இலாபங்களின் ஆண்டுத் தொகையின் அடிப்படையில் வணிகத்தின் நல்லெண்ணத்தின் மதிப்பைக் கணக்கிடுங்கள்.

(ஆ) அதே 10% வருமானத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்படும் மூலதனத்தின் மீதான நியாயமான வருவாயை விட வருடாந்திர சராசரி விநியோகிக்கக்கூடிய இலாபங்களை மூலதனமாக்குவதன் மூலம் நல்லெண்ணத்தைக் கணக்கிடுங்கள்.

(இ) சூப்பர் இலாபத்தை வாங்கிய 5 ஆண்டுகளில் நல்லெண்ணத்தை கணக்கிடுங்கள்.

19. Following balance are extracted on 31.3. 2012 from the books of CEE BEE Ltd:

Factory premises at cost	4,50,000	30,000 7% preference shares of Rs. 10 each	3,00,000
Plant and Machinery at cost	3,49,160	60,000 Equity share of Rs. 10 each	6,00,000
Motor Lorries at cost	73,000	Profit and loss a/c	16,240
Sundry Debtors	1,21,780	Gross profit for the year	2,46,640
Bad debts written off	2,850	Provision for doubtful debts	9,000

Rent, rates and taxes	28,400	Gross profit for the	2,46,640
Advertisement	19,500	Sundry Creditors	1,29,640
Cash in hand and at bank	68,500	Transfer fees	110
Directors fees	3,600	Accrued wages	12,840
Audit fees	10,000	Staff benevolent fund	17,900
Stock on 31.03.2012	1,14,600		
Rent and taxes paid in Advance	7,980		
Salaries and wages	32,000		
Dividend paid on			
On Preference shares	21,000		
On Equity Shares (interim)	15,000		
Discount on issue of shares	15,000		
	13,32,370		13,32,370

The provision for doubtful debts is to be made upto Rs. 10,200. The factory premises, plant and machinery and motor lorries are to be depreciated by 3%, 15% and 20% respectively. The authorized capital of the company is Rs. 10,00,000 divided into 1,00,000 shares of Rs. 10 each. You are required to prepare: (a) A profit and loss account for the year ended 31st March, 2012. (b) A balance sheet as at 31st March, 2012 in the form prescribed under the companies Act, 1956. Previous year's figures are not required and also ignore taxation.

31.3.2012 அன்று பின்வரும் இருப்பு பிரித்தெடுக்கப்படுகிறது.
CEE BEE அதிகார சபையின் புத்தகங்களில் இருந்து.

	ரூ.		ரூ.
தொழிற்சாலை வளாகம்	4,50,000	30,000 7% முன்னுரிமை பங்குகள் தலா ரூ. 10	3,00,000
ஆலை மற்றும் இயந்திரங்கள்	3,49,160	60,000 சாதாரண பங்கு தலா ரூ.10	6,00,000
மோட்டார் வாகனங்கள்	73,000	இலாப நட்ட க/கு	16,240
பற்பல கடனாளிகள்	1,21,780	இந்த ஆண்டின் மொத்த இலாபம்	2,46,640
வாராக்கடன் தள்ளுபடி	2,850	ஐயக்கடன் ஒதுக்கு	9,000
வாடகை, விகிதங்கள் மற்றும் வரிகள்	28,400	பற்பல கடனீந்தோர்	1,29,640
விளம்பரம்	19,500		
கையிலும் வங்கியிலும் ரொக்கம்	68,500	இட மாற்றக் கட்டண	110
இயக்குநர் ஊதியம்	3,600	திரள் கூலி	12,840
தணிக்கை கட்டணம்	10,000	ஊழியர்கள் கருணை நிதி	17,900
சரக்கிருப்பு 31.03.2012	1,14,600		
வாடகை மற்றும் முன்பணம் செலுத்தப்பட்ட வரிகள்	7,980		
சம்பளம் மற்றும் ஊதியம்	32,000		
செலுத்தப்பட்ட பங்கிலா பங்குகள்			
முன்னுரிமை பங்குகளில்	21,000		
பங்கு பங்குகளில் (இடைக்காலம்)	15,000		
பங்குகளின் வெளியீட்டில் தள்ளுபடி	15,000		
	<u>13,32,370</u>		<u>13,32,370</u>

சந்தேகக் கடன்களுக்கான ஒதுக்கீடு ரூ. 10,200 வரை செய்யப்பட உள்ளது. தொழிற்சாலை வளாகம், ஆலை மற்றும் இயந்திரங்கள் மற்றும் மோட்டார் லாரிகள் முறையே 3%, 15% மற்றும் 20% குறைக்கப்பட உள்ளன. நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ. 10,00,000 வீதம் 1,00,000 பங்குகளாக பிரிக்கப்பட்டு தலா ரூ. 10. நீங்கள் தயார் செய்ய வேண்டும்:

(அ) மார்ச் 31, 2012 உடன் முடிவடைந்த ஆண்டுக்கான இலாப நட்டக் கணக்கு

(ஆ) 1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் மார்ச் 31, 2012 இல் இருப்புநிலை குறிப்பு. முந்தைய ஆண்டு புள்ளி விவரங்கள் தேவையில்லை மற்றும் வரிவிதிப்பையும் புறக்கணிக்கின்றன.

20. The following is the balance sheet of United Industries Ltd on 31.12.18

Liabilities	Rs.	Assets	Rs.
7,500 Pref Sh of Rs.100 each	7,50,000	Leasehold premises	1,30,800
5,000 Eq. Sh of Rs. 100 each	5,00,000	Machinery	42,200
Sundry Creditors	30,000	Sundry debtors	76,500
Bank Overdraft	20,000	Patents	8,50,000
		Stock in trade	55,000
		Cash in hand	500
		Discount on issue of Shares	18,000
		Preliminary expenses	12,000
		Profit and loss A/c	1,15,000
	<u>13,00,000</u>		<u>13,00,000</u>

The company suffered huge losses and was not getting on well. The following scheme of reconstruction was adopted: (a) the preference shares be reduced to an equal number of fully paid shares of Rs. 50 each. (b) the ordinary shares be reduced to an equal number of shares of Rs. 25 each. The amount available be used to write off Rs. 30,800 off the leasehold premises. Rs.15000 off stock, 20% off machinery and sundry debtors, and the balance available (after writing off the deferred expenses) off patents. Journalize the transactions and balance sheet after reconstruction has been carried out 31.12.18.

அன்று யுனிடெட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு:

Liabilities	ரூ.	Assets	ரூ.
7,500 முன்னுரிமைப் பங்கு தலா ரூ. 100	7,50,000	குத்தகை வளாகம்	1,30,800
5,000 சாதாரண பங்கு தலா ரூ. 100	5,00,000	இயந்திரத் தொகுதி	42,200
பற்பல கடனீந்தோர் வங்கி மேல்வரை பற்று	30,000	பற்பல கடனாளிகள்	76,500
	20,000	காப்புரிமைகள்	8,50,000
		வர்த்தகத்தில் பங்கு கையில் ரொக்கம்	55,000
		பங்குகளின் வெளியீட்டில்	500
		தள்ளுபடி ஆரம்ப செலவுகள்	18,000
		இலாப நடட்டம் க/கு	12,000
			1,15,000
	<u>13,00,000</u>		<u>13,00,000</u>

நிறுவனம் பெரும் இழப்புகளை சந்தித்தது மற்றும் சரியாக இல்லை. பின்வரும் புனரமைப்புத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது:

(அ) முன்னுரிமைப் பங்குகள் ஒவ்வொன்றும் ரூ. 50 முழுமையாகச் செலுத்தப்படும் பங்குகளாகக் குறைக்கப்பட வேண்டும்

(ஆ) சாதாரண பங்குகள் ஒவ்வொன்றும் ரூ. 25 என்ற சம எண்ணிக்கையிலான பங்குகளாக குறைக்கப்படுகின்றன. குத்தகை வளாகத்திலிருந்து ரூ. 30,800 தள்ளுபடி, ரூ. 15,000 ஆஃப்ஸ்டாக், இயந்திரங்கள் மற்றும் பற்பல கடனாளிகளுக்கு 20% தள்ளுபடி, மற்றும் கிடைக்கும் மீதி (ஒத்தி வைக்கப்பட்ட செலவுகளை தள்ளுபடி செய்த பிறகு) காப்புரிமைகள் தள்ளுபடி செய்ய பயன்படுத்தப்படும்.

கொடுக்கல் வாங்கல்களை பத்திரிகையாக தயாரித்து மீள் கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னர் இருப்பு நிலைக்குறிப்பைத் தயாரிக்கவும்.

F-6867

Sub. Code

7BCS5C3

B.Com. DEGREE EXAMINATION, APRIL 2022.

Fifth Semester

Corporate Secretaryship

ECONOMIC LAWS

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. State the objectives of Industries (Development and Regulation Act), 1951.
தொழிற்சாலையின் நோக்கங்களை கூறுக. (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டம்) 1951.
2. Define an industry.
தொழிற்சாலை என்பதனை வரையறு.
3. State the objectives of competition Act, 2002.
போட்டிசட்டம் 2002 ல் உள்ள நோக்கத்தை கூறுக.
4. What is Anti Competitive Agreement?
போட்டி எதிர்ப்பு ஒப்பந்தம் என்றால் என்ன?
5. State the differences between FEMA and FERA.
FEMA மற்றும் FERA உள்ள வேறுப்பாடுகளை கூறுக.
6. Who is an Authorized person?
அங்கீகரிக்கப்பட்ட நபர் என்பவர் யார்?

7. State the objectives of Consumer Protection Act, 1986.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 ல் நோக்கத்தை கூறுக.
8. Define a consumer under Consumer Protection Act, 1986.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 ல் நுகர்வோர் வரையறு.
9. Define Environmental Pollutant.
சுற்றுசூழல் மாசுப்பாட்டை வரையறு.
10. What is hazardous substance?
இடர்விளைக்கூடிய பொருள் என்றால் என்ன?

Part B (5 × 5 = 25)

Answer **all** the questions, choosing either (a) or (b).

11. (a) Discuss the registration of Industry under Industrial Policy, 1991.
தொழிற்சாலை கொள்கை 1991 படி தொழிற்சாலை பதிவு செய்தல் குறித்து விவாதிக்க.

Or

- (b) State the offences and penalties under Industrial Policy, 1991.
தொழிற்சாலை கொள்கை 1991 படி குற்றங்களும் மற்றும் அபராதங்கள் பற்று கூறுக.

12. (a) Discuss Abuse of Dominant position.
ஆதிக்க நிலை துஷ்பிரோய நிலையை விவாதிக்க.

Or

- (b) Discuss the provisions relating to monopolistic and restrictive trade practices.
முற்றரிமை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகள் தொடர்பான விதிமுறைகளை விவாதிக்க.

13. (a) List the capital account transactions under FEMA.
FEMAல் உள்ள முதலின கணக்கு நடவடிக்கைகளை வகைப்படுத்துக.

Or

- (b) Highlight the duties of an Authorised person.

அங்கிகரிக்கப்பட்ட நபர்களின் கடமைகளை முன்னிலைப்படுத்துக?

14. (a) Explain the rights of consumer under Consumer Protection Act, 1986.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986ன் படி நுகர்வோரின் கடமைகளை விளக்குக.

Or

- (b) Discuss the nature and scope of remedies for consumers under Consumer Protection Act, 1986.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986ன் படி நுகர்வோருக்கான தீர்வுகளின் தன்மை மற்றும் நோக்கம் குறித்து விவாதிக்க.

15. (a) Discuss the powers of Central Government to improve and protect the environment.

சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும் மற்றும் பாதுகாக்கவும் மத்திய அரசின் ஆதிகாரங்களை பற்றி விவாதிக்க.

Or

- (b) Highlight the role of Environmental Laboratories.

சுற்றுச்சூழல் ஆய்வங்களின் பங்கை முன்னிலைப்படுத்துக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Enumerate the role of Industrial Policy, 1991.

தொழிற்சூழலை கொள்கை 1991ன் பங்கை கணக்கிடுக.

17. Elucidate the composition of Competition Commission of India.

இந்திய போட்டி ஆணையத்தின் அமைப்பை தெளிவுப்படுத்துக.

18. “The RBI promotes the orderly development and maintenance of foreign exchange market in India” Critically evaluate the statement.

“இந்தியாவின் மைய வங்கி அந்நிய செலாவணி சந்தையின் ஒழுங்கான வளர்ச்சி மற்றும் பராமரிப்பை ஊக்குவிக்கிறது” இந்த அறிக்கையை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யுக.

19. Discuss Consumer Protection Council under Consumer Protection Act, 1986

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 கீழ் நுகர்வோர் பாதுகாப்பு சபையை விவாதிக்க.

20. Enumerate the measures undertaken by the Government in prevention and control of Environment Pollution.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைளை விவரிக்க.

F-6868

Sub. Code

7BCSE1A

B.Com.(CS) DEGREE EXAMINATION, APRIL 2022

Corporate Secretaryship

***Elective* — DIRECT TAXES**

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is the concepts of tax?

வரி பற்றிய கருத்துக்கள் என்ன?

2. What is the basic principles of charging income tax as per Section-4?

பிரிவு-4ன் படி வருமான வரி வசூலிப்பதற்கான அடிப்படைக் கொள்கைகள் என்ன?

3. What is computation of income in salary?

சம்பளத்தில் வருமானத்தை கணக்கிடுதல் என்றால் என்ன?

4. What is Tax free salary?

வரி இல்லாத சம்பளம் என்றால் என்ன?

5. What are the five sources of income?

ஐந்து வருமான ஆதாரங்கள் யாவை?

6. How do you calculate Professional Income?

தொழில் முறை வருமானத்தை எவ்வாறு கணக்கிடுகிறீர்கள்?

7. What are the provisions regarding clubbing income?

வருமானத்தை “கூட்டு செய்வது தொடர்பாக” ஏற்பாடுகள் யாவை?

8. What is Clubbing of income on income tax?

வருமான வரி மீதான வருமானத்தை கூட்டு செய்வது என்றால் என்ன?

9. Who is the authority of income tax?

வருமான வரி அதிகாரி யார்?

10. What are the power of income tax authorities?

வருமான வரி அதிகாரிகளின் அதிகாரம் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) X is a foreign citizen, since 1999 he comes to India every in the month of April for 105 days. Find out the residential status of X for the Assessment Year 2021-22.

If

(i) X is not a person of Indian Origin ; and

(ii) X was born in Poona in 1946.

எக்ஸ் ஒரு ஃபாரின் குடிமகன் 1999 முதல் அவர் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் 105 நாட்களுக்கு இந்தியாவுக்கு வருகிறார் என்றால் 2021-22 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான X குடியிருப்பு நிலையைக் கண்டறியவும்.

- (i) X இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நபர் அல்ல ; மற்றும்
- (ii) X 1946 இல் பூனாவில் பிறந்தார்.

Or

- (b) Mr. X a German National is appointed in India as a senior scientific officer on 1.4.2016. On January 31 2017 he goes to Iran on deputation for a period of three years but leaves his wife and children in India. On May 1st 2018 he comes to India and takes with him his family on June 30th 2018. He return to India and joins his original job on 2nd February 2019.

Determine his residential status for the Assessment Year 2021-22.

திரு X ஒரு ஜெர்மன் நேஷனல் 1.4.2016 அன்று மூத்த அறிவியல் அதிகாரியாக இந்தியாவில் நியமிக்கப்படுகிறார். ஜனவரி 31, 2017 அன்று அவர் மூன்று ஆண்டுகள் தூதுக்குறிப்புக்காக ஈரான் செல்கிறார். ஆனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை இந்தியாவில் விட்டு செல்கிறார். மே 1, 2018 அன்று அவர் இந்தியா வந்து ஜூன் 30, 2018 அன்று தனது குடும்பத்துடன் அழைத்துச் செல்கிறார். அவர் இந்தியா திரும்பி பிப்ரவரி 2, 2019 அன்று தனது அரசு வேலையில் இணைகிறார். 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கான அவரது குடியிருப்பு நிலையைத் தீர்மானிக்கவும்.

12. (a) Mr. X was employed in a company. He retired from service on 1st January 2021 after completing 30 years of service. From 1st 2019 his pay scale was Rs. 8,000-200, 11,000-300, 13,000 and he was getting D.A. @ 20% of his pay under the terms of employment. He had seven months earned leave to his credit (on the basis of Rs. day per year) which was approved. Hence he was paid Rs.57,400 as salary and Rs.11,480 as D.A. Compute the amount exempt regarding encashment of earned leave for Assessment year 2021-22.

திரு எக்ஸ் (X) ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார். 30 ஆண்டுகள் பணி முடிந்த பின்னர் ஜனவரி 1-2021 அன்று அவர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். ஜனவரி 1 2019 முதல் அவரது ஊதிய விகிதம் ரூ.8,000-200, 11,000-300, 13,000 ஆக இருந்தது. மேலும் அவர் வாய்ப்பின் கீழ் தனது ஊதியத்தில் 20% @ அகவிலைப்படியைப் பெற்று வருகிறார். அவர் தனது பெருமைக்கு ஏழு மாத சம்பாதித்த விடுப்பு (வருடத்திற்கு ரூ.நாட்கள் அடிப்படையில்) ஒப்புதல் அறிக்கப்பட்டது. எனவே, அவருக்கு ரூ.57,400 சம்பளமாகவும், ரூ.11,480 அகவிலைப்படியாகவும் வழங்கப்பட்டது. 2021-22 ஆம் ஆண்டிற்கான ஈட்டிய விடுப்பின் ரொக்கமாக்குதல் தொடர்பான தொகையை கணக்கிடுக.

Or

- (b) From the following particulars, calculate the salary income of Mr. Haridas (an employee of an individual) for the Assessment year 2021-22.

	Rs.	
Salary	5,500	per month
HRA	2,400	per month
DA	5,000	per month
Entertainment allowance	1,200	per month

Mr. Haridas and his employer contribute to recognised provident fund 14% of salary. One small car is allowed to him by his employer both for private and official use. Expenses of car are borne by the employer. He lives in a rented house monthly rent being Rs.3,000. Mr. Haridas is working at Madurai.

பின்வரும் விவரங்களிலிருந்து 2021-22 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு ஆண்டிற்கான திரு. ஹரிதாஸின் (ஒரு தனி நபரின் ஊழியர்) சம்பள வருமானத்தைக் கணக்கிடு .

	ரூ.	
மாத சம்பளம்	5,500	(மாதம்)
வீட்டு வாடகைப்படி	2,400	(மாதம்)
அகவிலைபடி மாதம்	5,000	(மாதம்)
பொழுதுபோக்கு படி	1,200	(மாதம்)

திரு. ஹரிதாஸ் மற்றும் அவரது முதலாளி அங்கீகரிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதிக்கு 14% சம்பளத்தில் பங்களிக்க வேண்டும். ஒரு சிறிய கார் தனியார் மற்றும் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக அவரது முதலாளியால் அவருக்கு அனுமதிக்கப்படுகிறது.

கார் செலவுகள் முதலாளியால் ஏற்கப்படுகின்றன. அவர் ரூ.3,000 வாடகை வீட்டில் வசிக்கிறார். திரு. ஹரிதாஸ் மதுரையில் பணிபுரிகிறார்.

13. (a) From the following P&L account of a Merchant for the year ended 31st March 2021. Ascertainment his taxable profit from Business and House property

	Rs.		Rs.
Office salary	4,800	Gross profit	1,35,532
General expenses	2,550	Commission	1,205
Bad debts written off	2,100	Discount	751
Reserve for bad debts	3,000	Sundry Receipts	202
Fire insurance premium	450	Rent of building	52,640
Advertisement	2,500	Capital gain	3,000
Interest on capital	1,000		
Interest on Bank loan	1,550		
Donation	3,875		
Depreciation	1,200		
Net profit	1,70,305		
	<u>1,93,330</u>		<u>1,93,330</u>

The amount of Depreciation Allowable is Rs.1,000.

மார்ச் 31, 2021 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான வணிகரின் பின்வரும் இலாப நடட கணக்கு முதல் வணிகம் மற்றும் வீட்டு சொத்துக்களில் இருந்து அவரது வரிவிதிக்கத்தக்க இலாபத்தை உறுதிப்படுத்துதல் :

	ரூ.		ரூ.
அலுவலக சம்பளம்	4,800	மொத்த இலாபம்	1,35,532
பொது செலவுகள்	2,550	ஆணையம்	1,205
வாராக் கடன்கள்	2,100	தள்ளுபடி	751
வாராக் கடன்களுக்கான இருப்பு	3,000	பற்பல வரவுகள்	202
தீ காப்பீட்டு பிரீமியம்	450	கட்டிடம் வாடகை	52,640
விளம்பரம்	2,500	மூலதன ஆதாயம்	3,000

	ரூ.	ரூ.
மூலதனத்தின் மீதான வட்டி	1,000	
வங்கி கடன் மீதான வட்டி	1,550	
நன்கொடைகள்	3,875	
தேய்மானம்	1,200	
நிகர இலாபம்	1,70,305	
	<u>1,93,330</u>	<u>1,93,330</u>

அனுமதிக்கப்பட்ட தேய்மானத்தின் அளவு ரூ.1,000 ஆகும்.

Or

- (b) 'P' sold a house property on 30th Nov. 2012 for Rs.6,50,000. He had acquired this property from O under on 1.6.1991 and expended Rs.19,900 on its improvement in 1991-92.

Compute P's taxable income under the Head "Capital gain" for the Assessment year 2021-22 assuming that O had acquired this property at a cost of Rs.40,000 in 1981-82 and further spent Rs.15,000 during the same year on its improvement.

The cost inflation index are as under :

1982-82 – 100, 1992-92 – 199, 2012-13 – 852.

30.11.2012 அன்று P வீட்டு சொத்தினை ரூ.6,50,000க்கு விற்பனை செய்கிறார். அவர் 1.6.1991 அன்று O என்பவரிடமிருந்து இச்சொத்தினை வாங்குகிறார் மற்றும் ரூ.19,900 சொத்தினை விரிவாக்கம் செய்து மேலும் 1991-92 ஆம் ஆண்டு வளர்ச்சி அடைகிறது.

P யின் வரி வருமானத்தை மூலதன ஆதாயம் தலைப்பின் கீழ் வரி வருமான ஆண்டான 2021-22 ற்கு கணக்கிடுக. உத்தேசமாக O இச்சொத்தை 1981-82 ஆண்டில் ரூ.40,000 செலவில் வாங்குகிறார் மற்றும் அதே ஆண்டில் சொத்தை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.15,000 செலவு செய்கிறார். செலவு பணவீக்க குறியீடுகள் பின்வருமாறு.

1982-82 – 100, 1992-92 – 199, 2012-13 – 852.

14. (a) The following are the particulars of Income of Shri Hari for the previous year ended 31st March 2021

	Rs.
Loss from House property	6,000
Interest received on sundry allowance	3,000
Business income (from cloth)	2,70,000
Share of loss in a firm	18,000
Loss in speculation	3,200
Dividend from an Indian company	5,000
Capital gain from short-term capital assets	22,000
Capital loss from LIC asset	21,000

Compute the gross total income of Shri Hari after setting of the different losses against other income and state the amount of losses to be carried forwarded.

2021 மார்ச் 31 ஆம் ஆண்டிற்கு முடிவடைந்த முந்தைய ஆண்டுக்கான திரு பூர் ஹரியின் வருமான விபரங்கள் பின்வருமாறு :

	ரூ.
வீடு சொத்து	6,000
இழப்பு சண்டரி அட்வான்ஸ் மீது வட்டி பெறப்பட்டது	3,000
வணிக வருமானம் (துணியில் இருந்து)	2,70,000
ஒரு நிறுவனத்தில் இழப்பு பங்கு	18,000
ஊகத்தில் இழப்பு	3,200
இந்திய நிறுவனத்தின் பங்காதாயம்	5,000
குறுகிய கால மூலதன சொத்துக்களில் இருந்து மூலதன ஆதாயம்	22,000
நீண்ட கால மூலதன சொத்துக்களில் இருந்து மூலதன இழப்பு	21,000

புரீ ஹரியின் மொத்த வருமானத்தை மற்ற வருமானத்திற்கு எதிராக பல்வேறு இழப்புகளை நிர்ணயித்த பிறகு கணக்கிடுங்கள் மற்றும் முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டிய இழப்புகளின் அளவைக் கூறவும்.

Or

- (b) From the following information of a trader, compute the gross total income for the Assessment year 2021-22.

	Rs.
(i) Income from House Property	2,50,000
(ii) Business loss	60,000
(iii) Current year's depreciation	10,000
(iv) Business loss of previous year	50,000
(v) Unabsorbed depreciation of preceding years	30,000
(vi) Short term capital gain loss	40,000
(vii) Long term capital gain	50,000

ஒரு வர்த்தகரின் பின்வரும் தகவலிருந்து 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கான மொத்த வருமானத்தைக் கணக்கிடு.

	ரூ.
(i) வீடு சொத்து வருமானம்	2,50,000
(ii) வணிக இழப்பு	60,000
(iii) நடப்பு ஆண்டு தேய்மானம்	10,000

	ரூ.
(iv) முந்தைய ஆண்டின் வணிக இழப்பு	50,000
(v) முந்தைய ஆண்டுகளின் உறிஞ்சப்படாத தேய்மானம்	30,000
(vi) குறுகியகால மூலதன ஆதாய இழப்பு	40,000
(vii) நீண்டகால மூலதனம் பெறுகிறது.	50,000

15. (a) What are the powers of Income tax authorities?

வருமான வரி அதிகாரிகளின் அதிகாரங்கள் என்ன?

Or

(b) Briefly discuss about “Assessment” in income tax authorities.

“மதிப்பீடு” வருமான வரி அதிகாரிகள் பற்றி சுருக்கமாக விவாதிக்க.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. State any ten exemption income from Income tax under Income Tax 1961.

வருமான வரி 1961 ன் கீழ் வருமான வரியிலிருந்து பத்து விலக்கு வருமானம் ஏதேனும் உள்ளதா என்று கூறவும்.

17. Mr. X has two houses. First, whose Municipal valuation is Rs.37,500 is kept by him for own-residence and the second whose Municipal valuation is Rs.50,000 has been let out Rs.5,000 p.m.

	1 st House	2 nd House
Municipal tax	6,000	10,000
Land Revenue	100	125
Interest on loan taken for Reconstruction of the house	32,000	2,100
Fire insurance premium	450	1,200

Mr.X compute income from House property for the year 2021-22.

திரு X -க்கு இரண்டு வீடுகள் உள்ளன. முதலாவதாக, நகராட்சி மதிப்பீடு ரூ.37,500 அவரது சொந்த குடியிருப்புக்காக வைக்கப்படுகிறது. இரண்டாவது நகராட்சி மதிப்பீடு ரூ.50,000 ரூ.5,000 க்கு விடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வீடுகள் தொடர்பான செலவுகள் பின்வருமாறு :

		முதல் வீடு இரண்டாவது வீடு	
நகராட்சி வரி	6,000	10,000	
நில வருவாய்	100	125	
வீட்டை மறுசீரமைப்பதற்காக			
வாங்கிய கடனுக்காக வட்டி	32,000	2,100	
தீ காப்பீடு பிரீமியம்	450	1,200	

திரு Xன் 2021-22 ஆம் ஆண்டிற்கான வீட்டு சொத்திலிருந்து திரட்டப்பட்ட வருமானம் கணக்கிடுக.

18. Shri N.C. Sharma is a Chartered Accountant. He has prepared following income and expenditure account for the year ending 31st March 2021

Income and Expenditure account

Expenditure	Rs.	Income	Rs.
Office expenses	10,000	Audit fees	1,70,500
Employee's salary	5,000	Gift from	
Books other		father-in-law	5,050
than annual publication	5,500	Dividend	8,000
	11		

F-6868

Expenditure	Rs.	Income	Rs.
Personal expenses	1,02,000	Profits on sale	
Donation to N.D.F.	500	of investments	6,450
Interest	700		
Income tax	13,300		
Car expenses	2,000		
Net surplus	51,000		
	<u>1,90,000</u>		<u>1,90,000</u>

You are required to compute his professional income for the Assessment year 2021-22 considering points.

- The car is used equally in official and personal purpose and allowed depreciation for official work Rs.500
- Rs.1,000 domestic servant salary is included in employees salary
- Loan has been taken for personal purposes.

திரு. N.C. சர்மா பட்டயக் கணக்காளர் 2021 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் ஆண்டுக்கான பின்வரும் வருமானம் மற்றும் செலவினக் கணக்கை அவர் தயாரித்துள்ளார்.

வருமானம் மற்றும் செலவினக் கணக்கு			
செலவுகள்	ரூ.	வருமானங்கள்	ரூ.
அலுவலகச் செலவுகள்	10,000	தணிக்கை கட்டணம்	1,70,500
ஊழியர் சம்பளம்	5,000	மாமனார் இடமிருந்து	
வருடாந்திர பங்காதாயம்		பரிசு	5,050
தவிர புத்தகங்கள்	5,500	பங்காதாயம்	8,000
தனிப்பட்ட செலவுகள்	1,02,000	முதலீடுகள் விற்பனை	

செலவுகள்	ரூ.	வருமானங்கள்	ரூ.
N.D.F.க்கு நன்கொடை	500	மீதான இலாபங்கள்	6,450
வட்டி	700		
வருமான வரி	13,300		
கார் செலவுகள்	2,000		
நிகர உபரி	51,000		
	<u>1,90,000</u>		<u>1,90,000</u>

2021-22 ஆம் ஆண்டிற்கான மதிப்பீடு ஆண்டிற்கான அவரது தொழில் முறை வருமானத்தை பின்வரும் விவரங்கள் கருத்தில் கொண்டு நீங்கள் கணக்கிட வேண்டும்

(அ) இந்த கார் அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட நோக்கத்தில் சமமாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் அதிகாரப்பூர்வ வேலைக்கு ரூ.500 தேய்மானத்தை அனுமதிக்கப்படுகிறது.

(ஆ) ரூ.1,000 வீட்டு ஊழியர் சம்பளம் ஊழியர்களின் சம்பளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது

(இ) தனிப்பட்ட நோக்கங்களுக்கான கடன் பெறப்பட்டுள்ளது.

19. Mrs. Rosy has given the following information about her Income. She respect you to find out her Gross total income for the Assessment year 2021-22

	Rs.
(a) Salary from M/S Glaxo Ltd.	1,54,000
(b) Dividend from Units of UTI	1,500
(c) Interest on securities (Gross)	6,000
(d) Interest on Fixed deposits in PNB	4,700
(e) Profit from Agency Business	2,10,000
(f) Loss from speculation of shares	10,000
(g) Profit from speculation in silver	5,000
(h) First price in Delhi state lottery	1,00,000
(i) Gain from playing Rummy in the club	2,000
(j) Loss in flash (card games) with friends	3,000
(k) Loss in Race course bettings	10,000
(l) Expenses incurred on maintenance on race horses	30,000

திருமதி ரோலி தனது வருமானம் பற்றி பின்வரும் தகவலை கொடுத்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு ஆண்டுக்கான மொத்த வருமானத்தைக் கண்டறிவதற்காக அவர் உங்களை மதிப்பீட்டுகிறார்.

	ரூ.
(அ) எம்/எஸ் கிலாக்லோ லிமிடெட்டுருந்து சம்பளம்	1,54,000
(ஆ) UTI அலகுகளிலிருந்து பங்காதாயம்	1,500
(இ) பத்திரங்கள் மீதான வட்டி (மொத்தம்)	6,000
(ஈ) PNB-யில் நிலையான வைப்புகளுக்கான வட்டி	4,700
(உ) ஏஜென்சி பிஸினஸ் மூலம் இலாபம்	2,10,000
(ஊ) பங்குகளின் ஊகத்திலிருந்து இழப்பு	10,000
(எ) வெள்ளி ரூ.5,000 ஊக வணிகத்தின் மூலம் இலாபம்	
	ரூ.
(ஏ) டெல்லி மாநில லாட்டரி முதல் விலை	1,00,000
(ஐ) கிளப்பில் ரம்மி விளையாடுவதில் இருந்து ஆதாயம்	2,000
(ஓ) நண்பர்களுடன் ஃபிலாஷ்கார்டு விளையாட்டுகள் இழப்பு	3,000
(ஔ) ரேஸ் கோர்ஸில் இழப்பு பந்தயம்	10,000
(ஓள) பந்தயக் குதிரைகளைப் பராமரிப்பதற்கான செலவுகள்	30,000

20. Explain the Assessment of HUF and computation of Tax liability.

இந்து பிரிக்கப்படாத குடும்ப மதிப்பீட்டு மற்றும் வரி பொறுப்பு கணக்கிடுதல் பற்றி விளக்குக.

F-6870

Sub. Code

7BCS6C1

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022

Sixth Semester

Corporate Secretaryship

CORPORATE ACCOUNTING II

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. List out the ways of winding up of the company.
நிறுமம் முற்றுப் பெறுதலின் வழிகளைப் பட்டியலிடு.
2. In what order, are the liabilities paid off to the preferential creditors?
எவ்வரிசைக் கிரமங்களில் முன்னுரிமைக் கடனீந்தோரின் கணக்கினை செலுத்தப்படுகிறது.
3. What are the objectives of holding company?
பிடிப்பு நிறுமத்தின் நோக்கம் யாது?
4. What are the disadvantages of holding company?
பிடிப்பு நிறுமத்தின் தீமைகள் யாது?
5. What is re-insurance?
மறுக் காப்பீடு என்றால் என்ன?
6. Explain the term surrenders.
சமர்ப்பித்தல் – விளக்குக.

7. What is statutory reserve?
சட்டப்பூர்வ ஒதுக்கு என்றால் என்ன?
8. Write a note on non-performing assets.
செயற்படாச் சொத்துகள் – சிறு குறிப்பு வரைக.
9. What is ledger opening balance?
பேரேட்டுத் தொடக்க இருப்பு என்றால் என்ன?
10. Explain Ctrl+F8 key credit note.
Ctrl+F8 வரவுக் குறிப்பு – விளக்குக.

Part B (5 × 5 = 25)

Answer **all** the questions, choosing either (a) or (b).

11. (a) Circumstances under which a company may be wound up voluntarily.
எச்சூழ்நிலையில் ஒரு நிறுமத்தின் தன் விருப்ப முற்றுப் பெறுதல் செயல் இருக்கலாம்.

Or

- (b) The particulars relate to X Ltd., which has gone into liquidation is as follows:

Details	Rs.
Preferential creditors	10,000
Unsecured creditors	32,000
Debentures	10,000

Assets realized Rs 39,650 and liquidation expenses amounted to Rs 1,000. The liquidator is entitled to a remuneration of 2% on amounts paid to unsecured creditors other than preferential creditors.

Prepare Liquidator's statement.

நொடிப்பு நிலைக்கு பின் X லிமிடெட்டின் விவரங்கள் பின்வருமாறு.

விவரங்கள்	ரூ.
முன்னுரிமைக் கடனீந்தோர்	10,000
பினையுரிமையில்லாக் கடனீந்தோர்	32,000
கடனீட்டுப்பத்திரம்	10,000

பெறப்பட்ட சொத்துகள் ரூ. 39,650 மற்றும் கலைப்பு செலவுகள் ரூ.1,000 முன்னுரிமை கடனாளிகள் அல்லாத பாதுகாப்பற்ற கடனாளிகளுக்கு செலுத்தப்படும் தொகையில் 2% ஊதியத்தை கலைப்பாளர் பெறுவார்.

கலைப்பாளரின் அறிக்கையை தயாரிக்கவும்.

12. (a) Explain in detail, how the minority interest is calculated.

இளம்படி நிலை வட்டி எவ்வாறு கணக்கிடுவது என்பதை விளக்குக.

Or

- (b) From the following balance sheets of X Ltd and Y Ltd, as on 31 December 2015, prepare consolidated balance sheet.

Liabilities	X Ltd	Y Ltd	Assets	X Ltd	Y Ltd
Share capital in Re.1 each	15,000	8,000	Sundry Assets	17,000	16,000
Sundry liabilities	10,000	8,000	Investment :		
			10,000 shares in Y Ltd	8,000	—
	<u>25,000</u>	<u>16,000</u>		<u>25,000</u>	<u>16,000</u>

கீழ்க்காணும் X லிமிடெட் மற்றும் Y லிமிடெட்டின் 31 டிசம்பர் 2015ம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பினைக் கொண்டு, ஒன்றிணைக்கப்பட்ட இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்க.

31 டிசம்பர் 2015ம் நாளன்றைய இருப்பு நிலைக் குறிப்பு

பொறுப்புகள்	X லிட் (ரூ.)	Y லிட் (ரூ.)	சொத்துகள்	X லிட் (ரூ.)	Y லிட் (ரூ.)
பங்கு முதல் ரூ.1 வீதம்	15,000	8,000	இதரச் சொத்துகள்	17,000	16,000
இதரப் பொறுப்புகள்	10,000	8,000	முதலீடுகள் :		
			Y லிமிடெட்டின் 10,000 பங்குகள்	8,000	—
	<u>25,000</u>	<u>16,000</u>		<u>25,000</u>	<u>16,000</u>

13. (a) What is bonus? What are the different types of bonus?

மிகையூதியம் என்றால் என்ன? அதன் வகைகள் யாது?

Or

- (b) The Life Assurance Fund of Moon Life Assurance Corporation showed a balance of Rs. 9,50,000 at the end of 31 March 2016, before considering the following items:

- (i) Bonus utilized in reduction on premium Rs. 90,000.
- (ii) Outstanding premium Rs. 2,00,000.
- (iii) Interest accrued on investments less income tax Rs. 50,000.
- (iv) Claim intimated but not yet admitted Rs. 30,000.
- (v) Claims covered under re-insurance Rs. 10,000 compute the balance of Life Assurance Fund.

மூன் வாழ்நாள் காப்பீட்டு நிறுமத்தின் 31 மார்ச் 2016ம் நாளை வாழ்நாள் காப்புறுதி நிதி இருப்பு, கீழ்க்கண்ட விவரங்கள் கணக்கில் கொண்டு வரும்முன் ரூ. 9,50,000யைக் காட்டியது.

- (i) முனைமம் குறைப்புக்கு பயன்படுத்தப்பட்ட மிகையூதியம் ரூ. 90,000.
- (ii) நிலுவை முனைமம் ரூ. 2,00,000.
- (iii) முதலீட்டின் மீதான வட்டி நிலுவை வருமான வரி கழித்தப் பின் ரூ. 50,000.
- (iv) அறிவிக்கப்பட்ட ஆனால் காப்பீட்டு நிறுமத்தால் இன்னும் அனுமதிக்காத உரிமைக் கோரல் ரூ. 30,000.
- (v) மறுக் காப்பீட்டின் கீழ் பாதுகாக்கப்பட்ட உரிமைக் கோரல் ரூ. 10,000 வாழ்நாள் காப்புறுதி நிதி இருப்பினைக் கண்டறிக.

14. (a) List out the contents of Schedule 12 of Contingent Liabilities in the banking company accounts.

வங்கித் தொழில் கணக்கில் எதிர்ப்பாரா நிகழ்வுப் பொறுப்பினைக் குறிக்கும் அட்டவணை 12ல் உள்ள விவரங்களை வரிசைப்படுத்துக.

Or

- (b) On 31 March 2016, India Commercial Bank Ltd, found its advances which we classified as follows:

Details	Rs.
Standard assets	14,90,000
Sub-standard assets	92,800
Doubtful assets (Secured):	
Doubtful up to one year	25,660
Doubtful for 1 to 3 years	15,640
Doubtful for more than 3 years	6,580
Loss assets	10,350

Calculate the amount of provision to be made by the bank against the above mentioned advances.

31 மார்ச் 2016ம் நாளை, இந்தியா வணிக வங்கி விமியெட்டின் முன்னீடுக் கடன் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விவரங்கள்	ரூ.
வரையளவுச் சொத்துகள்	14,90,000
துணை வரையளவுச் சொத்துகள்	92,800
ஐயமுள்ளச் சொத்துகள் (இடரற்றது) :	
ஒரு வருடம் வரை ஐயமுள்ளது	25,660
1 லிருந்து 3 வருடம் வரை ஐயமுள்ளது	15,640
3 வருடம் அதற்கு மேல் ஐயமுள்ளது	6,580
நட்டச் சொத்துகள்	10,350

மேற்கூறிய முன்னீடுக் கடனுக்கு, வங்கி எவ்வாறு ஒதுக்குத் தொகை உருவாக்கும் எனக் கண்டறிக.

15. (a) Write a note on: (i) Receivables, (ii) Payables, (iii) Outstanding ledger.

சிறு குறிப்பு வரைக : (i) பெறுதல்கள், (ii) செலுத்தல்கள், (iii) நிலுவைப் பேரேடு.

Or

- (b) What is meant by bill wise details? How is to be activated?

விலைவிவரப்பட்டிப்படியான விவரங்கள் என்றால் என்ன? அதை எவ்வாறு செயல்படுத்துவது?

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Give the format of Revenue Account of General Insurance business.

பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் வருவாய் கணக்கின் மாதிரி வடிவம் தருக.

17. ST Ltd went into voluntary liquidation with the following liabilities.

Details	Rs.
Trade creditors	12,000
Bank overdraft	2,00,000
Capital:	
10,000 Preference shares of Rs. 10 each, Rs. 7 called up (with prior rights)	70,000
10,000 equity shares of Rs. 10 each, Rs. 9 called up Less calls in arrear	90,000 2,000 88,000
Cash received in anticipation of calls :	
On preference shares	24,000
On ordinary shares	4,000 28,000

The assets realized Rs.2,00,000. Expenses of liquidation amounted to Rs.2,000 and liquidator's remuneration Rs.3,000. Prepare liquidator's final statement of account.

ST வரையறு நிறுமம் கீழ்க்கண்டப் பொறுப்புகளுடன் நொடிப்பு நிலையடைந்தது.

விவரங்கள்	ரூ.
வணிகக் கடனீந்தோர்	12,000
வங்கி மேல்வரைப்பற்று	20,000
முதல் :	
10,000 முன்னுரிமைப் பங்குகள் ரூ.10 வீதம், ரூ.7 அழைப்பு (முன்னுரிமையுடன்)	70,000
10,000 பின்னுரிமைப் பங்குகள் ரூ.10 வீதம், ரூ.9 அழைப்பு கழிக்க)	90,000
அழைப்பு நிலுவை	2,000
எதிர்ப்பார்க்கப்பட்ட அழைப்பின் மூலம் பெற்ற ரொக்கம் :	88,000
முன்னுரிமைப் பங்குகளில்	24,000
பின்னுரிமைப் பங்குகள்	4,000
	28,000

சொத்தினை விற்றதால் கிட்டிய ரொக்கம் ரூ.2,00,000. நிறுமக் கலைப்புச் செலவு ரூ.2,000 மற்றும் கடன் தீர்ப்பாளரின் ஊதியம் ரூ. 3,000. கடன் தீர்ப்பாளரின் இறுதி நிலைக் கணக்கறிக்கையைத் தயார் செய்க.

18. Following are the balance sheets of H Ltd and S Ltd, as on 1 January 2014.

Liabilities	H Ltd	S Ltd	Assets	H Ltd	S Ltd
Share capital in Re.1 each	27,000	12,000	Sundry assets	45,000	26,000
Reserves	6,000	4,000	Investment: 12,000 shares in S Ltd	15,000	–
Profit and loss a/c	4,000	2,000			
Sundry creditors	23,000	8,000			
	<u>60,000</u>	<u>26,000</u>		<u>60,000</u>	<u>26,000</u>

H Ltd acquired the shares on 1 January 2014. Prepare consolidated balance sheet.

கீழ்க்காணும் H லிமிடெட் மற்றும் S லிமிடெட்டின் 1 ஜனவரி 2014ம் நாளை இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு.

1 ஜனவரி 2014 ம் நாள்ன்றைய இருப்பு நிலைக் குறிப்பு

பொறுப்புகள்	H Ltd	S Ltd	சொத்துகள்	H Ltd	S Ltd
பங்கு முதல் ரூ.1 வீதம்	27,000	12,000	இதரச் சொத்துகள்	45,000	26,000
காப்பு நிதி	6,000	4,000	முதலீடுகள் : S லிமிடெட்டில் 12,000 பங்குகள்	15,000	–
லாப-நட்டக் கணக்கு	4,000	2,000			
பற்பலக் கடனீந்தோர்	23,000	8,000			
	<u>60,000</u>	<u>26,000</u>		<u>60,000</u>	<u>26,000</u>

H லிமிடெட் 1 ஜனவரி 2014 அன்று பங்குகளை வாங்கியது. ஒன்றிணைக்கப்பட்ட இருப்புநிலைக் குறிப்பைத் தயார் செய்க.

19. From the following details of MacIndia Bank Ltd. prepare Profit and Loss Account for the year ended 31 March 2008.

Details	Rs.	Details	Rs.
Interest on loans	2,60,000	Interest on cash credits	2,25,000
Interest on fixed deposits	2,80,000	Rent and taxes	30,000
Commission charged to customers	8,000	Interest on overdrafts	56,000
Establishment expenses	56,000	Auditor's fees	14,500
Discount on bills discounted	2,00,000	interest on savings bank accounts	70,000
Interest on current account	45,000	Postage and telegrams	1,500
Printing and advertisements	3,000	Sundry charges	1,000

கீழ்க்காணும் விவரங்களிலிருந்து மாக் இந்தியா வங்கி லிமிடெட்டின், 31 மார்ச் 2008ம் நாளன்றைய லாப-நட்டக் கணக்குத் தயார் செய்க.

விவரங்கள்	ரூ.	விவரங்கள்	ரூ.
கடன் மீது வட்டி	2,60,000	ரொக்கக் கடன் மீது வட்டி	2,25,000
நிலை வைப்பின் மீது வட்டி	2,80,000	வாடகை மற்றும் வரி	30,000
வாடிக்கையாளரிடம் வசூலித்தக் கழிவு	8,000	மேல்வரைப்பற்று மீது வட்டி	56,000
நிறுவுவகைச் செலவுகள்	56,000	தணிக்கையாளரின் ஊதியம்	14,500

விவரங்கள்	ரூ.	விவரங்கள்	ரூ.
மாற்றுச் சீட்டு வட்டம் செய்தது	2,00,000	சிறு சேமிப்பு மீது வட்டி	70,000
நடப்புக் கணக்கின் மீது வட்டி	45,000	தபால் மற்றும் தந்தி	1,500
அச்ச மற்றும் விளம்பரம்	3,000	இதரச் செலவுகள்	1,000

20. Explain in detail the four types of bill-wise reference in Tally.

டாலியின் விலைவிவரப்பட்டிப்படி குறிப்புரையின் நான்கு வகைகளை விரிவாக விவரி.

F-6871

Sub. Code

7BCS6C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022.

Sixth Semester

Corporate Secretaryship

MANAGEMENT ACCOUNTING

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Explain the term Financial Statement.

நிதி அறிக்கை என்ற பதத்தினை விளக்கு.

2. What do you understand by Management accounting?

மேலாண்மை கணக்கியியல் பற்றி நீவிர் புரிந்தது என்ன?

3. Define the term ratio.

விகிதம் என்பதை வரையறு.

4. What are Liquidity ratios?

நீர்மை விகிதம் என்றால் என்ன?

5. Explain the term 'Flow of Funds'.

நிதி ஓட்டம் என்பதை விளக்குக.

6. Define Cash Flow statement.

ரொக்க ஓட்ட அறிக்கையை வரையறு.

7. What is Marginal Costing?

மேலாண்மை செலவுகள் என்றால் என்ன?

8. Write a Note on :
 (a) P/V ratio
 (b) Key factor.
 குறிப்பு எழுதுக :
 (அ) பிவி விகிதம்
 (ஆ) முக்கிய காரணி.
9. What do you understand by Capital expenditure of budget?
 மூலதன செலவின பட்ஜெட்டில் நீங்கள் புரிந்தது என்ன?
10. Write short notes on : The Net present value method.
 சிறு குறிப்பு வரைக நிகர நடப்பு மதிப்பு முறை.

Part B (5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the various tools of Management Accounting?
 மேலாண்மை கணக்கியலின் பல்வேறு கருவிகள் யாவை?

Or

- (b) What are the Advantages of financial statements?
 நிதி அறிக்கைகளின் நன்மைகள் யாவை?
12. (a) The following is the Balance Sheet of a Firm XY :

	Rs.		Rs.
Share capital	15,000	Fixed assets	8,250
Creditors	4,000	Cash	500
Bills payable	1,000	Book debts	3,000
Bank overdraft	1,750	Bills receivables	1,000
		Stock	8,750
		Prepaid Expenses	250
	21,750		21,750

Calculate

- (i) Current Ratio and
(ii) Liquid Ratio.

பின்வருவது ஒரு நிறுவனத்தின் XY இன் இருப்புநிலைக் குறிப்பு.

	ரூ.		ரூ.
பங்கு முதல்	15,000	நிலைச் சொத்துக்கள்	8,250
கடனீந்தோர்	4,000	ரொக்கம்	500
செலுத்துவதற்குரிய மாற்றுச்சீட்டு	1,000	புத்தகப் பற்று	3,000
வங்கி மேல்வரைப்பற்று	1,750	பெறுவதற்குரிய மாற்றுச்சீட்டு	1,000
		சரக்கு	8,750
		முன்கூட்டி செலுத்திய செலவு	250
	<u>21,750</u>		<u>21,750</u>

கணக்கீடுக :

- (i) நடப்பு விகிதம்
(ii) நீர்மை விகிதம்.

Or

(b) From the Following calculate Proprietary Ratio :

	Rs.		Rs.
Equity share capital	50,000	Fixed assets	62,500
Preference share capital	25,000	Current assets	25,000
Reserve and Surplus	12,500	Investment	37,500
Debentures	30,000		
Creditors	7,500		
	<u>1,25,000</u>		<u>1,25,000</u>

பின்வரும் கணக்கிலிருந்து உரிமையுள்ளவர் விகிதம் இருந்து கணக்கீடுங்கள்.

	ரூ.		ரூ.
சாதாரண பங்கு முதல்	50,000	நிலைச் சொத்துக்கள்	62,500
முன்னுரிமை பங்கு முதல்	25,000	நடப்புச் சொத்துக்கள்	25,000

காப்பு மற்றும் உபரி	12,500	முதலீடு	37,500
கடனீட்டுப் பத்திரம்	30,000		
கடனீந்தோர்	7,500		
	<u>1,25,000</u>		<u>1,25,000</u>

13. (a) From the following information, calculate cash flow from operating :

	Rs.
Cash sales for the Year	90,000
Net credit sales for the Year	3,00,000
Cash purchased for the Year	70,000
Net credit purchases for the Year	2,80,000
Commission received during the Year	17,000
Total office and administrative expenses for the Year	27,000
Provision for income made during the Year	16,000

பின்வரும் தகவல்களிலிருந்து ரொக்க ஓட்டத்தை கணக்கிடுக.

	ரூ.
ரொக்க விற்பனை	90,000
நிகர கடன் விற்பனை	3,00,000
ரொக்க கொள்முதல்	70,000
நிகர கடன் கொள்முதல்	2,80,000
கழிவு பெற்றது	17,000
மொத்த அலுவலக மற்றும் நிர்வாக செலவுகள்	27,000
வருமானத்தில் ஒதுக்கு உருவாக்கியது	16,000

Or

(b) From the following two balance sheet on December 31, 2016 and December 31, 2017. Prepare a Schedule of changes in working capital :

Liabilities	2016	2017	Assets	2016	2017
Share Capital	5,25,000	5,00,000	Land and Building	5,00,000	4,00,000
Profit and loss a/c	1,20,000	1,00,000	Machinery	1,00,000	1,60,000
Trade creditors	98,000	75,000	Stock in trade	1,10,000	80,000
Outstanding creditors	2,000	5,000	Debtors	30,000	36,000
			Cash	5,000	4,000
	<u>7,45,000</u>	<u>6,80,000</u>		<u>7,45,000</u>	<u>6,80,000</u>

டிசம்பர் 31, 2016 மற்றும் டிசம்பர் 31, 2017 இல் பின்வரும் இரண்டு இருப்புநிலைக் குறிப்பிலிருந்து பணி மூலதனத்தில் மாற்றங்களின் அட்டவணையைத் தயாரிக்கவும்.

பொறுப்புகள்	2016	2017	சொத்துக்கள்	2016	2017
பங்கு முதல்	5,25,000	5,00,000	நிலம் மற்றும் கட்டிடம்	5,00,000	4,00,000
இலாப நட்டக் கணக்கு	1,20,000	1,00,000	பொறிவகை	1,00,000	1,60,000
வர்த்தக கடனீந்தோர்	98,000	75,000	சரக்கிருப்பு	1,10,000	80,000
கடனீந்தோர் நிலுவையில்	2,000	5,000	கடனாளிகள்	30,000	36,000
			ரொக்கம்	5,000	4,000
	<u>7,45,000</u>	<u>6,80,000</u>		<u>7,45,000</u>	<u>6,80,000</u>

14. (a) Margin of safety Rs. 10,000 which represent 40% of sales P.V. ratio 50% calculate

(i) Break even sales

(ii) Fixed cost.

பாதுகாப்பின் விளிம்பு ரூ. 10,000 இது விற்பனையில் 40% ஐ குறிக்கிறது. பி.வி. விகிதம் 50% கணக்கிடுங்கள்.

(i) சமமான விற்பனை

(ii) நிலையான செலவு.

Or

(b) From the following information, find out the amount of profit earned during the Year, using marginal costing technique :

Fixed cost Rs. 5,00,000 : Variable Cost Rs.10 per unit: Selling price Rs. 15 per Unit : Output level 1,50,000 units.

பின்வரும் தகவல்களிலிருந்து, ஓரளவு செலவு நுட்பத்தைப் பயன்படுத்தி ஆண்டில் சம்பாதித்த லாபத்தின் அளவைக் கண்டறியவும்.

நிலையான செலவு ரூ. 5,00,000, மாறி செலவு யூனிட்டுக்கு ரூ.10 விற்பனை விலை யூனிட்டுக்கு ரூ. 15; வெளியீட்டு நிலை 1,50,000 அலகுகள்.

15. (a) From the following information calculate the net present value of the two projects and suggest which of the two projects should be accepted assuming a discount rate of 8%.

	Project X	Project Y
Initial Investment	Rs. 50,000	Rs. 80,000
Scrap value	Rs. 1,000	Rs. 2,000

	Year 1	Year 2	Year 3	Year 4	Year 5
Project X Rs.	15000	20000	20000	13000	12000
Project Y Rs.	30000	40000	35000	23000	12000
PV factor @ 8%	0.926	0.857	0.794	0.735	0.681

பின்வரும் தகவல்களிலிருந்து இரண்டு திட்டங்களின் நிகர தற்போதைய மதிப்பைக் கணக்கிட்டு, இரண்டு திட்டங்களில் எது 8% தள்ளுபடி வீதத்தைக் கொண்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

	திட்டம் X	திட்டம் Y
ஆரம்ப முதலீடு	ரூ. 50,000	ரூ. 80,000
எஞ்சிய மதிப்பு	ரூ. 1,000	ரூ. 2,000

	Year 1	Year 2	Year 3	Year 4	Year 5
திட்டம் X ரூ.	15000	20000	20000	13000	12000
திட்டம் Y ரூ.	30000	40000	35000	23000	12000
பி.வி. காரணி @ 8%	0.926	0.857	0.794	0.735	0.681

Or

- (b) Calculate the NPV of the project at 10% discount factor :

Year	Outflows	Inflows	PV factor @ 10%
0	1,30,000	–	1.000
1	30,000	20000	0.909
2	–	30000	0.826
3	–	60000	0.751
4	–	80000	0.683
5	–	30000	0.621

The salvage value at the end of the 5th Year is Rs. 40,000

திட்டத்தின் NPV ஐ 10% தள்ளுபடி காரணி மூலம் கணக்கிடுக.

ஆண்டு	வெளிசெல்லுதல்	உள்வருதல்	பி.வி. காரணி @ 10%
0	1,30,000	—	1.000
1	30,000	20000	0.909
2	—	30000	0.826
3	—	60000	0.751
4	—	80000	0.683
5	—	30000	0.621

5 ஆம் ஆண்டின் இறுதியில் காப்பு மதிப்பு ரூ. 40,000 ஆகும்.

Part C (3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Differentiate between Financial accounting and management accounting.

நிதி கணக்கியல் மற்றும் மேலாண்மை கணக்கியல் இடையே வேறுபாடு.

17. From the following information prepare a Balance Sheet :

	Rs.
Working capital	75,000
Reserve and Surplus	1,00,000
Bank overdraft	60,000
Current Ratio	1.75
Liquid Ratio	1.15
Fixed Assets to Proprietor's Fund	0.75
Long term Liabilities	Nil

பின்வரும் தகவல்களைக் கொண்டு இருப்பு நிலைக் குறிப்பு தயாரிக்க.

	ரூ.
நடப்பு முதல்	75,000
காப்பு மற்றும் முதல்	1,00,000
வங்கி மேல் வரைப்பற்று	60,000
நடப்பு விகிதம்	1.75
நீர்மை விகிதம்	1.15
உரிமையாளரின் நிதிக்கான நிலையான சொத்துக்கள்	0.75
நீண்ட கால பொறுப்புக்கள்	இல்லை

18. From the following Balance sheet prepare Fund flow statement :

Liabilities	2013	2014	Assets	2013	2014
Share capital	60,000	65,000	Goodwill	30,000	25,000
Profit and Loss account	34,000	26,000	Plant and Machinery	60,000	50,000
Current Liabilities	12,000	3,000	Current assets	16,000	19,000
	<u>1,06,000</u>	<u>94,000</u>		<u>1,06,000</u>	<u>94,000</u>

Additional Information :

- (a) Depreciation of Rs. 20,000 on plant and Machinery was charged to Profit and Loss account.
(b) Dividends of Rs. 12,000 were paid during the year.

பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து நிதி ஓட்ட அறிக்கையைத் தயாரிக்கவும்.

பொறுப்புகள்	2013	2014	சொத்துக்கள்	2013	2014
பங்கு முதல்	60,000	65,000	நற்பெயர்	30,000	25,000
இலாப நட்டக் கணக்கு	34,000	26,000	நிலம் மற்றும் பொறிவகை	60,000	50,000
நடப்பு பொறுப்புகள்	12,000	3,000	நடப்பு சொத்துக்கள்	16,000	19,000
	<u>1,06,000</u>	<u>94,000</u>		<u>1,06,000</u>	<u>94,000</u>

கூடுதல் தகவல் :

(அ) நிலம் மற்றும் பொறிவகை மீது ரூ. 20,000 தேய்மானம்
லாபம் மற்றும் நட்டக் கணக்கில் வசூலிக்கப்பட்டது.

(ஆ) ரூ. 12,000 பங்காதாயம் ஆண்டு செலுத்தப்பட்டது.

19. You are given the following data for a factory :

Budgeted output 8000 Units

Fixed Expenses Rs. 40,000

Variable expenses per unit Rs. 10

Selling price per unit Rs. 20

Draw a Break even chart showing breakeven point, profit area and loss area.

ஒரு தொழிற்சாலைக்கு உங்களுக்கு பின்வரும் தகவல்கள் வழங்கப்படுகிறது.

பட்ஜெட் வெளியீடு 8000 அலகுகள்

நிலையான செலவுகள் ரூ. 40,000

ஒரு யூனிட்டுக்கு மாறி செலவுகள் ரூ. 10

ஒரு யூனிட்டுக்கு விற்பனை விலை ரூ. 20

பிரேக்ஈவென் பாயிண்ட், லாப பகுதி மற்றும் நட்டப் பகுதி ஆகியவற்றைக் காட்டும் பிரேக் ஈவன் விளக்கப்படத்தை வரையவும்.

20. Two Machines are available, X and Y costing Rs. 75,000 each. Earnings after Tax but before depreciation are

Year	Machine X (Rs.)	Machine Y (Rs.)
1	25000	15000
2	30000	25000
3	35000	30000
4	25000	40000
5	20000	30000

Evaluate the two alternative according to discounted payback method and net present value at 10% discount factor.

	Year 1	Year 2	Year 3	Year 4	Year 5
PV Factor @ 10%	0.909	0.826	0.751	0.683	0.621

இரண்டு இயந்திரங்கள் இருக்கிறது X மற்றும் Y விலை முறையே ரூ. 75,000 ஆகும். வரிக்குப் பிறகு ஆனால் தேய்மானத்திற்கு முன் வருவாய்.

ஆண்டு	இயந்திரம் X (ரூ.)	இயந்திரம் Y (ரூ.)
1	25000	15000
2	30000	25000
3	35000	30000
4	25000	40000
5	20000	30000

	ஆண்டு 1	ஆண்டு 2	ஆண்டு 3	ஆண்டு 4	ஆண்டு 5
பி.வி. காரணி @ 10%	0.909	0.826	0.751	0.683	0.621

தள்ளுபடி செய்யப்பட்ட திருப்பிச்செலுத்தும் முறை மற்றும் நிகர தற்போதைய மதிப்பை 10% தள்ளுபடி காரணியின்படி இரண்டும் மாற்றுகளை மதிப்பீடு செய்யவும்.

F-6872

Sub. Code

7BCS6C3

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022

Sixth Semester

Corporate Secretaryship

INDUSTRIAL LAW

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define “factory”.

“தொழிற்சாலை” வரையறு.

2. Pointout the objectives of labour legislations.

தொழிலாளர் சட்டங்களின் நோக்கத்தினை குறிப்பிடுக.

3. What do you mean by occupational disease? Give examples.

தொழில்சார்ந்த நோய் என்பதன் பொருள் என்ன? எடுத்துக்காட்டு குறிப்பிடு.

4. State the contributions of employer and employee under the EPF Act 1952 and ESI Act 1948.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டம் 1952 மற்றும் தொழிலாளர் காப்புறுதி சட்டம் 1948 இவற்றின் கீழ் முதலாளி மற்றும் தொழிலாளியின் பங்களிப்பு பற்றி குறிப்பிடுக.

5. What are the objectives of Minimum Wages Act, 1948?

குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948 ன் நோக்கங்கள் யாவை?

6. Define “gratuity”.

“பணிக்கொடை” வரையறு.

7. What do you mean by an “industrial dispute”?

“தொழிற் தகராறுகள்” என்றால் என்ன?

8. Define “trade union”.

“தொழிற் சங்கம்” வரையறு.

9. What do you mean by super annuation in relation to an employee under the EPF Act 1952?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டம் 1952 ன் கீழ் தொழிலாளர் சார்ந்த வயது முதிர்வு ஓய்வு என்பதின் பொருள் என்ன?

10. What do you mean by “strike”?

“வேலை நிறுத்தம்” என்பதின் பொருள் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Write short notes on different types of benefits under the ESI Act 1948.

தொழிலாளர் காப்புறுதிச் சட்டம் 1948 ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் குறித்து சிறு குறிப்பு வரைக.

Or

(b) What are the provisions regarding “safety”, under the Factories Act 1948?

தொழிற்சாலைகள் சட்டம் 1948 ன் கீழ் “பாதுகாப்பு” பற்றிய கூறுகள் யாவை?

12. (a) Discuss the general principles of labour legislations.
தொழிற் சட்டங்களின் பொது விதிகளைக் குறித்து விவாதிக்கவும்.

Or

- (b) Summarize the rules regarding distribution of compensation.
ஈட்டுறுதி பட்டுவாடா குறித்த விதிகளை சுருக்கி எழுதவும்.
13. (a) State the provisions of Payment Wages Act 1938 regarding deductions from wages.
ஊதிய பட்டுவாடா சட்டம் 1938 ன் கீழ் ஊதிய கழித்தல் பற்றி கூறவும்.

Or

- (b) Write notes on special provisions relating to new establishments under the payment of Bonus Act 1965.
போனஸ் பட்டுவாடா சட்டம் 1965 ன் கீழ் புதிய ஸ்தாபனத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு விதிகளைக் குறித்து குறிப்பு வரைக.
14. (a) Point out the important provisions of Payment of Gratuity Act 1972.
பணிக்கொடைச் சட்டம் 1972 ன் முக்கிய அம்சங்களை குறிப்பிடுக.

Or

- (b) Define strike and lock-out. Discuss its legality.
'வேலை நிறுத்தம்' மற்றும் 'கதவடைப்பு' வரையறு. அதன் செல்லுபடித் தன்மை குறித்து விவாதிக்கவும்.
15. (a) Discuss the authorities under ID Act 1947 meant for voluntary settlement and conciliation.
தொழில் தகராறுகள் சட்டம் 1947 ன் கீழ் அமைக்கப்பட்டுள்ள தன்னார்வ தீர்வு மற்றும் சமரசத்திற்கான அமைப்புக்களைக் குறித்து விவாதிக்கவும்.

Or

(b) State the salient features of Trade Unions Act 1926.

தொழிற் சங்கச் சட்டம் 1926 ன் முக்கிய அம்சங்களை குறிப்பிடுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the provisions relating to health and welfare under the Factories Act 1948.

தொழிற்சாலைகள் சட்டம் 1948 ன் கீழ் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்து விவரிக்கவும்.

17. Explain the salient features of Minimum Wages Act 1948.

குறைந்தபட்ச ஊதியம் 1948-ன் முக்கிய அம்சங்களை விவரிக்கவும்.

18. Discuss the schemes enumerated under the EPF Act 1952.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டம் 1952 ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களைக் குறித்து விவாதிக்கவும்.

19. What are the rules regarding payment of compensation under the Workmen's Compensation Act 1923?

தொழிலாளர் ஈட்டுறுதிச் சட்டம் 1923 ன் கீழ் ஈட்டுறுதி கொடுப்பதற்கான விதிகள் யாவை?

20. Analyze the role of trade unions with special reference to its rights and privileges.

தொழிற் சங்கங்களின் பங்கு குறிப்பாக அதன் உரிமைகள் மற்றும் சிறப்புரிமை பற்றி ஆராய்க.

F-6873

Sub. Code

7BCS6C4

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022

Sixth Semester

Corporate Secretaryship

MODERN BANKING

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Banking.
வங்கி – வரையறுக்கவும்.
2. What is unit banking?
யூனிட் வங்கி என்றால் என்ன?
3. Who are indigenous bankers?
உள்நாட்டு வங்கியாளர்கள் யார்?
4. What is scheduled bank?
திட்டமிடப்பட்ட வங்கி என்றால் என்ன?
5. State the objects of banking ombudsman scheme.
வங்கி ஆம்பட்ஸ்மேன் திட்டத்தின் நோக்கம் என்ன?
6. What is doubtful assets?
சந்தேகத்திற்குரிய சொத்து என்றால் என்ன?

7. What is white label ATM?
வெள்ளை லேபிள் ஏடிஎம் என்றால் என்ன?
8. What is smart card?
ஸ்மார்ட் கார்டு என்றால் என்ன?
9. What is NEFT?
NEFT – என்றால் என்ன?
10. What are the highlights of the code 2014?
குறியீடு 2014இன் சிறப்பம்சங்கள் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the advantages of branch banking.
கிளை வங்கியின் நன்மைகளை விளக்குக.

Or

- (b) Write notes on investment banking and mixed banking.
முதலீட்டு வங்கி மற்றும் கலப்பு வங்கி குறித்த குறிப்புகளை எழுதுக.

12. (a) “Central Bank is a Banker’s Bank ”– Explain.
மத்திய வங்கி ஒரு வங்கியாளரின் வங்கி – விளக்குக.

Or

- (b) Explain the functions of commercial banks.
வணிக வங்கிகளின் செயல்பாடுகளை விளக்குக.

13. (a) Discuss the post reforms position in India.

இந்தியாவில் பிந்தைய சீர்திருத்த நிலையை விளக்குக.

Or

- (b) Write notes on : Capital adequacy norms and provisioning of loans and advances.

குறிப்புகளை எழுதுக : மூலதன போதுமான விதிமுறைகள் கடன்கள் மற்றும் முன்கூட்டியே வழங்குதல்.

14. (a) Discuss the features of a truncated cheque.

துண்டிக்கப்பட்ட காசோலையின் அம்சங்களைப் பற்றி விவாதிக்கவும்.

Or

- (b) Explain the features of credit card.

கிரெடிட் கார்டின் அம்சங்களை விளக்குக.

15. (a) What are the documents required for KYC?

KYC-க்கு தேவையான ஆவணங்கள் யாவை?

Or

- (b) Write a note on RTGS.

RTGS பற்றி குறிப்பெழுதுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Classify the banks and bring out the features of each of them.

வங்கிகளை வகைப்படுத்தி அவை ஒவ்வொன்றின் அம்சங்களையும் எழுதுக.

17. Explain the quantitative credit control methods of central bank.

மத்திய வங்கியின் அளவு கடன் கட்டுப்பாட்டு முறைகளை விளக்குக.

18. Analyse the factors that contribute to NPA.

NPA-க்கு பங்களிக்கும் காரணிகளை பகுப்பாய்வு செய்யவும்.

19. Discuss the features of E-Banking and bring out its merits and constraints.

மின் வங்கியின் அம்சங்களைப் பற்றி விவாதித்து அதன் தகுதிகளையும் தடைகளையும் வெளிப்படுத்தவும்.

20. Explain the recommendations of Goiporia committee.

Goiporia குழுவின் பரிந்துரைகளை விளக்குக.

F-6874

Sub. Code
7BCSE3B

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2022.

Sixth Semester

Corporate Secretaryship

Elective – FINANCIAL SERVICES

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. State the causes for financial innovation in the Financial sector.
நிதித்துறையில் நிதி கண்டுபிடிப்புகளின் காரணிகளை கூறுக.
2. What is a capital market?
மூலதன சந்தை என்றால் என்ன?
3. What is vendor leasing?
விற்பனையாளர் குத்தகை என்றால் என்ன?
4. What is hire purchase agreement?
வாடகை கொள்முதல் ஒப்பந்தம் என்றால் என்ன?
5. What are the special features of an open - ended fund?
திறந்தமுடிவு நிதியின் சிறப்பு அம்சங்கள் யாவை?
6. What is Net asset value?
நிகரசொத்து மதிப்பு என்றால் என்ன?

7. What is international factoring?
சர்வதேச காரணி என்றால் என்ன?
8. Who are the parties to a credit card?
கிரெடிட் கார்டுகளின் கட்சிகள் யார்?
9. Define merchant banker.
வணிகவங்கியரை வரையறுக்க.
10. What is meant by credit rating?
கடன் மதிப்பீட்டின் பொருள் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What do you mean by financial services? List down any four fund based activities of a financial service company.
நிதி சேவைகளின் பொருள் என்ன? நிதிசேவை நிறுவனங்களின் ஏதேனும் நான்கினை நிதி அடிப்படையிலான செயல்பாடுகளை பட்டியலிடுக.

Or

- (b) Explain the causes of financial innovation in the financial sector.
நிதிச்சேவைத்துறையில் நிதியை கண்டுபிடிப்புக்கான காரணங்களை விளக்குக.
12. (a) Distinguish hire purchase and leasing.
வாடகை கொள்முதல் மற்றும் குத்தகை ஆகியவற்றை வேறுபடுத்துக.

Or

- (b) Explain the steps involved in a leasing transaction.
குத்தகை பரிவரந்தனையில் ஈடுபட்டுள்ள படிகளை விளக்குக.

13. (a) Distinguish between an income fund and a growth fund.

வருமான நிதி மற்றும் வளர்ச்சி நிதி ஆகியவற்றை வேறுபடுத்துக.

Or

- (b) What are the risk associated with mutual fund? Explain.

பரஸ்பர நிதியுடன் தொடர்புடைய ஆபத்து என்ன? விளக்குக.

14. (a) What is international factoring? Who are the parties involved in it?

சர்வதேச காரணி என்றால் என்ன? இதில் சம்பந்த பட்ட கட்சிகள் யார்?

Or

- (b) Explain the factoring involves in the functions.

காரணி செயல்பாடுகளை உள்ளடக்கியது என்ன என்பதை விளக்குக.

15. (a) What are the problems of merchant bankers?

வணிக வங்கியாளரின் பிரச்சனைகள் என்ன?

Or

- (b) What are the objectives of CRISIL? Explain.

நெருக்கடியான நோக்கங்கள் என்ன? விளக்குக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Distinguish briefly some of the innovative financial instruments introduced in recent times in the financial service sector.

நிதித்துறையில் சமீபத்திய காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சில புதுமையான நிதிக் கருவிகள் சுருக்கமாக விவாதிக்கவும்.

17. Explain the structure of leasing industry in India.

இந்தியாவில் குத்தகைத் தொழிலின் கட்டமைப்பை விளக்குக.

18. Explain the importance of mutual funds.

பரஸ்பர நிதியின் முக்கியத்துவத்தை விளக்குக.

19. Explain the scope and importance of venture capital.

துணிகர் மூலதனத்தின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தை விளக்குக.

20. Explain the working of various credit rating agencies in India.

இந்தியாவில் பல்வேறு கடன் மதிப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாட்டை விளக்குக.